

B.COM  
Year – I  
Semester – I  
Paper - I

## Sanskrit - I



**Centre for Distance and Online Education**

**श्रीचन्द्रशेखरेन्द्रसरस्वतीविश्वमहाविद्यालयः**

**Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya**

Deemed to be University u/s 3 of UGC Act 1956 - Accredited with 'A' grade by NAAC

**Enathur, Kanchipuram 631561.**

Sponsored and run by Sri Kanchi Kamakoti Peetam Charitable Trust

---

**Course Writers**

---

Dr. Sujatha Raghavan

Assistant Professor

Department of Sanskrit & Indian Culture  
SCSVMV

Dr. T. K. Narasimhan

Assistant Professor

Department of Sanskrit & Indian Culture  
SCSVMV

---

**Programme Coordinator**

---

Dr. S. Swaraj

CDOE

SCSVMV

---

**Chief Editors**

---

Dr. B. Balaji Srinivasan

Director, CDOE

SCSVMV

Dr. Debajyoti Jena

Head of the Department,

Department of Sanskrit & Indian Culture  
SCSVMV

**Sri Chandrasekharendra Saraswathi Viswa Maha Vidyalaya**

**Sanskrit Syllabus for All under Graduate Courses**

**(BCA/BBA/B.Com/B.Sc)**

**L-1 Sanskrit**

**Semester I**

**Unit - I भाग: - क**

1. Vowels & Consonants
2. Words begin with vowels
3. Words begin with क to ण
4. Words begin with त to ह

**Unit - II भाग: - ख**

1. Words begin with क to झ with the combination of Vowels.
2. Words begin with ट to न with the combination of Vowels.
3. Words begin with प to ह with the combination of Vowels.
4. Combined Letters.
5. Simple Sentences.

**Unit - III भाग: - ग**

1. Lessons from text book 1-6.

**Unit - IV भाग: - घ**

1. Lessons from text book 7-12.

## Unit - V भाग: - ड

### 1. शब्दरूपाणि

1. देवः	2. मुनिः	3. गुरुः	4. पितृ
5. गो	6. छात्रा	7. मतिः	8. गौरी
9. धेनुः	10. मातृ	11. वनम्	12. अस्मद्
13. युष्मद्	14. तद्	15. एतद्	16. इदम्
17. किम्			

### 2. धातुरूपाणि (Present tense, Past tense and Future tense) परस्मैपद-आत्मनेपदधातवः

1. भू धातुः    2. पठ् धातुः    3. गम् धातुः

### Text Books -

1. Samskrita Siksha - Part I & II

Published by Department of Sanskrit and Indian culture, SCSVMV University (Deemed University), Enathur, Kanchipuram.

**Sri Chandrasekharendra Saraswathi Viswa Maha Vidyalaya**

**Sanskrit Syllabus for All under Graduate Courses**

**(BCA/BBA/B.Com/B.Sc)**

**L-1 Sanskrit**

**Semester I**

**Unit - I भाग: - क**

1. Vowels & Consonants
2. Words begin with vowels
3. Words begin with क to ण
4. Words begin with त to ह

**Unit - II भाग: - ख**

1. Words begin with क to झ with the combination of Vowels.
2. Words begin with ट to न with the combination of Vowels.
3. Words begin with प to ह with the combination of Vowels.
4. Combined Letters.
5. Simple Sentences.

**Unit - III भाग: - ग**

1. Lessons from text book 1-6.

**Unit - IV भाग: - घ**

1. Lessons from text book 7-12.

## Unit - V भाग: - ड

### 1. शब्दरूपाणि

1. देवः	2. मुनिः	3. गुरुः	4. पितृ
5. गो	6. छात्रा	7. मतिः	8. गौरी
9. धेनुः	10. मातृ	11. वनम्	12. अस्मद्
13. युष्मद्	14. तद्	15. एतद्	16. इदम्
17. किम्			

### 2. धातुरूपाणि (Present tense, Past tense and Future tense) परस्मैपद-आत्मनेपदधातवः

1. भू धातुः    2. पठ् धातुः    3. गम् धातुः

### Text Books -

1. Samskrita Siksha - Part I & II

Published by Department of Sanskrit and Indian culture, SCSVMV University  
(Deemed University), Enathur, Kanchipuram.

S. Esuvangan  
B.Com.

## PREFACE

This book is made for the beginners who do not have any knowledge of Sanskrit and Devanagari Script. If a person goes through the book he may be able to read any kind of words. We have provided the meaning of the words also in English and Tamil. People may be more familiar with the words and its meaning at the time when they develop their writing skill. Later on we will give our attention to the application of the word. At that time such knowledge of words may be very useful. Sentence making is not felt necessary at this level.

AUTHOR



अ	आ	इ	ई
a	aa	i	ee
अ	आ	इ	ई

उ	ऊ	ऋ	ॠ
u	oo	ri	ree
उ	ऊ	ऋ	ॠ

लृ	ए	ऐ
lru	e	ai
लृ	ए	ऐ

ओ	औ	अं	अः
o	au	am	ah
ओ	औ	अं	अः

क	ख	ग	घ	ङ
ka	kha	ga	gha	N <sup>1</sup>
क	ख	ग	घ	ङ

च	छ	ज	झ	ञ
cha	chha	ja	jha	N <sup>2</sup>
च	छ	ज	झ	ञ

ट	ठ	ड	ढ	ण
Ta	Tha	Da	Dha	na
ट	ठ	ड	ढ	ण

त	थ	द	ध	न
ta	tha	da	dha	Na
त	थ	द	ध	न

प	फ	ब	भ	म
pa	pha	ba	bha	ma
प	फ	ब	भ	म

य	र	ल	व
ya	ra	la	va
य	र	ल	व

श	ष	स	ह
sha	shha	sa	ha
श	ष	स	ह

क का कि की कु कू कृ के कै को कौ कं कः  
ख खा खि खी खु खू खृ खे खै खो खौ खं खः  
ग गा गि गी गु गू गृ गे गै गो गौ गं गः  
घ घा घि घी घु घू घृ घे घै घो घौ घं घः  
ङ डा डि डी डु डू डृ डे डै डो डौ डं डः

च चा चि ची चु चू चृ चे चै चो चौ चं चः  
छ छा छि छी छु छू छृ छे छै छो छौ छं छः  
ज जा जि जी जु जू जृ जे जै जो जौ जं जः  
झ झा झि झी झु झू झृ ज्ञे ज्ञै ज्ञो ज्ञौ ज्ञं ज्ञः  
ञ जा ञि जी जु ञू ञृ ज्ञे ज्ञै जो जौ जं ज्ञः

ट टा टि टी टु टू टृ टे टै टो टौ टं टः  
ठ ठा ठि ठी ठु ठू ठृ ठे ठै ठो ठौ ठं ठः  
ड डा डि दी डु डू डृ डे डै डो डौ डं डः  
ढ ढा ढि ढी ढु ढू ढृ ढे ढै ढो ढौ ढं ढः  
ण णा णि णी णु णू णृ णे णै णो णौ णं णः

त ता ति ती तु तू तृ ते तै तो तौ तं तः  
थ था थि थी थु थू थृ थे थै थो थौ थं थः  
द दा दि दी दु दू दृ दे दै दो दौ दं दः  
ध धा धि धी धु धू धृ धे धै धो धौ धं धः  
न ना नि नी नु नू नृ ने नै नो नौ नं नः

प पा पि पी पु पू पृ पे पै पो पौ पं पः  
फ फा फि फी फु फू फृ फे फै फो फौ फं फः  
ब बा बि बी बु बू बृ बे बै वो बौ बं बः  
भ भा भि भी भु भू भृ भे भै भो भौ भं भः  
म मा मि मी मु मू मृ मे मै मो मौ मं मः

य या यि यी यु यू यृ ये यै यो यौ यं यः  
र रा रि री रु रू रृ रे रै रो रौ रं रः  
ल ला लि ली लु लू लृ ले लै लो लौ लं लः  
व वा वि वी वु वू वृ वे वै वो वौ वं वः

श शा शि शी शु शू शृ शे शै शो शौ शं शः  
ष षा षि षी षु षू षृ षे षै षो षौ षं षः  
स सा सि सी सु सू सृ से सै सो सौ सं सः  
ह हा हि ही हु हू हृ हे है हो हौ हं हः



आ aa आ

आग ०	aagah Sin	ஆக <sup>3</sup> : பாவம்
आदि ०	aadih Beginning	ஆதி <sup>3</sup> : முதல்
आधि ०	aadhih Disease	ஆதி <sup>3</sup> : நோய்
आभा	aabha Splendour	ஆபா <sup>4</sup> ஒளி
आशा	aashaa Hope	ஆஸா <sup>2</sup> விருப்பம்
आकाश ०	aakaashah Sky	ஆகாஸ <sup>2</sup> : வானம்
आपणम्	aapanam Bazar	ஆபணம் கடை
आसनम्	aasanam Seat	ஆஸனம் இருக்கை

इ i इ

इदम्	idam This	இத <sup>3</sup> ம் இது
इम ०	ibhah Elephant	இப் <sup>1</sup> : ஆண்பாளை
इपु ०	ishhuh Arrow	இஷ <sup>3</sup> : அம்பு
इक्षु ०	ikshhuh Sugarcane	இக்ஷ <sup>3</sup> : கரும்பு
इच्छा	Ichchhaa Wish	இச்சா <sup>2</sup> விருப்பம்
इन्द्र ०	Indrah Lord Indra	இந்த் <sup>3</sup> ர இந்திரன்
इदानीम्	Idaneem Now	இதா <sup>3</sup> னீம் இப்பொழுது
इतिहास ०	Itihaasah History	இதீஹாஸ வரலாறு

ई ee ऋ

ईशः	eeshah Lord Siva	ऋस्²ः சிவன்
ईहा	eehaa Action	ऋह्वा விருப்பம்
ईषत्	eeshhat A little	ऋषत् சிறிது
ईश्वरः	eeshwarah God	ऋस्² वरः ஆண்டவன்
ईक्षणम्	eekshhana m Seeing	ऋक्षणम् பார்த்தல்
ईर्ष्या	eershhyaa Envy	ऋर्ष्या பொறாமை
ईतिः	eethih Calamity	ऋतिः இயற்கை
ईषा	eeshha Desire	ऋषा சீற்றம்
		ऋष्वा ஏர்க்கால்

उ u ॒

उमा	uma Wife of siva	உமா பார்வதி
उषा	ushhaa Down	உஷா விடியற்காலை
उदयः	udayah Sunrise	உத³யை உதித்தல்
उपरि	upari Above	உபரி மேலே
उपायः	upaayah Means	உபாயை உபாயம்
उलूकः	ulookah Owl	உலூகை ஆந்தை
उदकम्	udakam Water	உத³கம் தண்ணீர்
उत्तरम्	uttaram Answer	உத்தரம் பதில்

ஊரு :	ooruh Thigh	ஊருஃ தொடை
ஊன :	oonah Deficient	ஊனஃ குறைவான
ஊஹ :	oohah Guess	ஊஹஃ ஊகித்தல்
ஊத :	oodhah Udder	ஊத <sup>4</sup> ஃ பசுவின் மடி
ஊர்மி :	oormih Wave	ஊர்மிஃ அலை
ஊஷ்மா	ooshmaa Heat	ஊஷ்மா குடு
ஊபர :	ooshharah Barren	ஊஷ்ரஃ உவர்மண்
ஊர்வம்	oordhvam Above	ஊர்வ <sup>4</sup> ம் குமலே

ஊரு :	rijuh Straight	ஊருஃ நேர்மையான
ஊருஃ	ritam Right	ஊருஃ சரியான
ஊருஃ	rite Without	ஊருஃ ருதே தவிர
ஊருஃ	rinam Debt	ஊருஃ ருணம் கடன்
ஊருஃ	riddhih Growth	ஊருஃ ருத் <sup>3</sup> திஃ வளர்ச்சி
ஊருஃ	rishhih Seer	ஊருஃ ருஷிஃ ருஷி
ஊருஃ	rikshhah Bear	ஊருஃ ருக்ஷஃ கரடி
ஊருஃ	rishhabhah Bull	ஊருஃ ருஷ்பஃ எருது

ऋ ree ரீ

श्वसू :	shvasreeh To sisters	ஸ்2ஸ்ரீ: ஸகோதரிகளை
भ्रातृन्	bhratreen To brothers	ப்4ராத்ரீன் ஸகோதரர்களை
दातृन्	Datreen To givers	தாத்ரீன் கொடுப்பவர்களை

लृ lri ல்ரீ

क्लृप्तम्	klriptam Imaginated	க்ல்ரூப்தம் கற்பனையான
-----------	------------------------	--------------------------

ए e ஏ

एक :	ekah One	ஏக: ஒன்று
एष :	eshhah This	ஏஷ: இவன்
एध :	edhah Fuel	ஏத4: ஏரிபொருள்
एधा	edhaa Happiness	ஏதா4 மகிழ்ச்சி
एजनम्	ejanam Shaking	ஏஜனம் நடுக்கம்
एला	elaa Cardamom	ஏலா ஏலம்
एकदा	ekadaa Once	ஏகதா3 ஒரு தடவை
एषा	eshhaa This	ஏஷா இவள்

ऐ ai ஐ

ऐणः	ainah Skin of deer	ஐணஃ மான்
ऐलः	ailah Son of ila	ஐலஃ இலனின் பிள்ளை
ऐनसम्	ainasam Sin	ஐனஸம் பாவம்
ऐन्द्रम्	aindram Related to indra	ஐந்த் <sup>3</sup> ரம் இந்த்ரனுடன் தொடர்புள்ள
ऐरावतः	airaavatah Elephant of indra	ஐராவதஃ இந்த்ரனின் யானை
ऐश्वर्यम्	aishhvaryam Sovereignty	ஐஸ் <sup>2</sup> வர்யம் செல்வச்செழிப்பு
ऐहिकः	aihikah of this world	ஐஹிகஃ உலகியலான

ओ o औ

ओकः	okah House	ஔகஃ புகலிடம்
ओधः	odhah Stream	ஔத <sup>4</sup> ஃ நீரோட்டம்
ओजः	ojah Strength	ஔஜஃ பலம்
ओतुः	otuh Cat	ஔதுஃ பூனை
ओदनः	odanah Cooked rice	ஔத <sup>3</sup> னஃ சோறு
ओष्ठः	oshhthah Lip	ஔஷ்ட <sup>2</sup> ஃ உதடு
ओषः	oshhah Heat	ஔஷஃ சூடு
ओषधी	oshhadhee Herb	ஔஷதீ <sup>4</sup> முலிகை

औ au ஒள

और्वः	aurvah Submarine fire	ஒளர்வஃ கடல் நெருப்பு
औरसः	aurasah Legitimate son	ஒளரஸஃ தன்வயிற்றுப்பிள்ளை
औषधम्	aushhadham Medicine	ஒளஷத <sup>4</sup> ம் மருந்து
औपायिकम्	aupaayikam Proper	ஒளபாயிகம் தக்க
औदनिकः	audanikah Cook	ஒளத <sup>3</sup> னிகம் சமையல்காரன்
औदार्यम्	audaaryam Generosity	ஒளதா <sup>3</sup> ர்யம் தாராள மனப்பான்மை
औचित्यम्	auchityam Aptness	ஒளசித்யம் உகந்த
औत्तरम्	auttaram Northern	ஒளத்தரம் வடக்கத்திய

अं am அம்

अंहः	amhah Sin	அம்ஹஃ பாவம்
अंशः	amshah Part	அம்ஸ <sup>2</sup> ஃ பகுதி
अंशुः	amshuh Rays	அம்ஸு <sup>2</sup> ஃ கதிர்
अंशुकः	amshukah Cloth	அம்ஸு <sup>2</sup> கஃ துணி

अः ah அஹ

रामः	raamah Rama	ராமஃ ராமன்
देवः	devah God	தே <sup>3</sup> வஃ கடவுள்

க ka க

ख kha க<sup>2</sup>

कट :	kaTah Mat	கட: பாய்
कथा	kathaa Story	கதா <sup>2</sup> கதை
कपि :	kapih Monkey	கபி: குரங்கு
कर :	karah Hand	கர: கை
कदली	kadalee Banana	குத <sup>3</sup> லீ வாழை
कमलम्	kamalam Lotus	கமலம் தாமரை
कच्छप :	kachchhapah Tortoise	கச்ச <sup>2</sup> ப: ஆமை
कन्दुकम्	kandukam Ball	கந்து <sup>3</sup> கம் பந்து

खग :	khagah Bird	க <sup>2</sup> க <sup>3</sup> : பறவை
खर :	kharah Ass	க <sup>2</sup> ர: கழுதை
खल :	khalah Wicked	க <sup>2</sup> ல: தீயவன்
खुरम्	khuram Hoof	க <sup>2</sup> ரம் குளம்பு
खट्वा	khaTvaa Cot	க <sup>2</sup> ட்வா கட்டில்
खण्ड :	khaNdah Piece	க <sup>2</sup> ண்ட <sup>3</sup> : துண்டு
खनित्रम्	khanitram Spade	க <sup>2</sup> னித்ரம் மண்வெட்டி
खर्जूर :	kharjoorah Date	க <sup>2</sup> ர்ஜூர: பேர்ச்சை

ग ga क<sup>3</sup>

गज ः	gajah Elephant	क <sup>3</sup> जः याனை
गद ः	gadah Desease	क <sup>3</sup> त <sup>3</sup> ः நோய்
गण ः	gaNah Collection	क <sup>3</sup> णः குழு
गणेश ः	gaNeshah Lord ganesh	क <sup>3</sup> णैस् <sup>2</sup> ः விநாயகன்
गणितम्	gaNitam Maths	क <sup>3</sup> णि <sup>3</sup> तम् கணிதம்
गणना	gaNanaa Counting	क <sup>3</sup> ण <sup>3</sup> ना கணநா
गन्ध ः	gandhah Smell	क <sup>3</sup> न् <sup>4</sup> त <sup>4</sup> ः எண்ணிக்கை
गभीर ः	gabheerah Deep	क <sup>3</sup> भ <sup>4</sup> रः மணம்
		ஆழம்

घ gha क<sup>4</sup>

घट ः	ghaTah Pot	क <sup>4</sup> टः பாளை
घटा	ghaTaa Fleet of elephant	क <sup>4</sup> टा याனைக்கூட்டம்
घन ः	ghanah Cloud	क <sup>4</sup> नः மேகம்
घटना	ghaTanaa Occuring	क <sup>4</sup> टना நேர்தல்
घट्ट ः	ghaTTah River ghat	क <sup>4</sup> ट्टः படித்துறை
घर्म ः	gharmah Heat	क <sup>4</sup> र्मः உஷ்ணம்
जघनम्	Jaghanam Part below the belly	जक <sup>4</sup> नम् இடுப்புழுட்டு
घनसार ः	ghanasaarah Camphor	क <sup>4</sup> नसारः கற்பூரம்

ड N<sup>1</sup> ङ

कङ्कणम्	kaN <sup>1</sup> kaNam Bangle	கங்கணம் வளையல்
प्राङ्गणम्	praN <sup>1</sup> gaNam Courtyard	ப்ராங்க <sup>3</sup> ணம் முற்றம்
अङ्गना	aN <sup>1</sup> ganaa Lady	அங்க <sup>3</sup> னா பெண்
सङ्गमः	saN <sup>1</sup> gamah Meeting	ஸங்க <sup>3</sup> ம சேர்க்கை
शङ्का	shaN <sup>1</sup> kaa Doubt	ஸ <sup>2</sup> ங்கா சந்தேகம்
शङ्खः	shaN <sup>1</sup> khah Conch	ஸ <sup>2</sup> ங்க <sup>2</sup> சங்கு
रङ्गः	raN <sup>1</sup> gah Color	ரங்க <sup>3</sup> வர்ணம்
अङ्गम्	aN <sup>1</sup> gam Body limb	அங்க <sup>3</sup> உடல் உருப்பு

च cha ष

चमूः	chamoooh Army	சமூ படை
चटकः	chaTakaha Sparrow	சடகா ஊர்க்குருவி
चरणः	charaNah Foot	சரண கால்
चणकः	chaNakah Chick-pea	சணக கடலை
चन्द्रः	chandrah The moon	சந்த <sup>3</sup> ர சந்திரன்
चतुरः	chaturah Clever	சதுர திறமையுள்ள
चषकः	chashhakah Goblet	சஷக கோப்பை
चरमः	charamah Last	சரம கடைசியிலுள்ள

छ chha ५²

छलम्	chhalam	५²लम्
	Fraud	வஞ்சித்தவன்
छवि :	chhavih	५²विः
	Brightness	பிரகாசம்
छत्रम्	chhatram	५²त्रम्
	Umbrella	குடை
छन्द :	chhandah	५²न्त³ः
	Wish	விருப்பம்
छद्म	chhadma	५²त्तम्
	Fraud	ஏமாற்றுதல்
छदि :	chhadih	५²ति³ः
	Roof of a carriage	வீட்டுக்கூரை
छदानम्	chhadanam	५²त³नम्
	Covering	மறைத்தல்
छद :	chhadah	५²त³ः
	Lid	முடி

ज ja ४

जन :	janah	४नेः
	Man	மனிதன்
जय :	jayah	४यः
	Win	வெற்றி
जलम्	jalam	४लम्
	Water	நீர்
जरा	jarah	४रा
	Old age	முதுமை
जटा	jaTaa	४टा
	Twisted hair of the head	சடைமுடி
जड :	jaDah	४ड³ः
	Fool	முட்டாளர்
जनता	janataa	४नता
	Public	மக்கள்
जननी	jananee	४ननी
	Mother	தாய்

झ jha ஜ²

ञ N² ञ

झरः	jharah Cascade	ज²रः अरुवि
झषः	jhashhah Fish	ज²षः मीन
झटिति	jhaTiti Quickly	ज²टिती உடனே
झझरः	jharjharah A kind of drum	ज²र²रः ஒருவகை மத்தளம்
झञ्झा	jhaN²jha Noise of blowing wind	ज²ञ्ज² காற்றின் ஒலி
निर्झरः	nirjharah Waterfalls	निर²ज²रः நீர்வீழ்ச்சி
निर्झरिणी	nirjhariNi River	निर²ज²रिणी ஆறு
झणत्कारः	jhaNatkaarah Jingling sound	ज²णत्कारः சலங்கை ஒலி

चञ्चुः	chaN²chuh Beak	சஞ்சு அலகு
मञ्जरी	maN²jaree Bunch	மஞ்சரி கொத்து
वाञ्छा	vaaN²chhaa Wish	வாஞ்சா விரும்பம்
काञ्ची	kaaN²chee A town	காஞ்சி காஞ்சீபுரம்
काञ्चनम्	kaaN²chanam Gold	காஞ்சனம் தங்கம்
खञ्जः	khaN²jah Lame, Crippled	க²ஞ்சு நொண்டி
रञ्जनम्	raN²janam Painting	ரஞ்ஜனம் வண்ணமிடுதல்
सञ्चयः	saN²chayah Gathering	ஸஞ்சய சேமித்தல்

## ट Ta L

कट ०	kaTah Straw mat	கட: பாய்
पट ०	paTah Cloth,Screen	பட: துணி
घट ०	ghaTah Pot	க <sup>4</sup> ட: பாளை
भट ०	bhaTah Soldier	ப <sup>4</sup> ட: பொர் வீரன்
चटक ०	chaTakah Sparrow	சடக: குருவி
अटवी	aTavi Forest	அடவீ காடு
टङ्क ०	Tankah Axe	டங்க: கோடரி
कपटम्	kapaTam Cheating	கபடம் ஏமாற்றுதல்

## ठ Tha L<sup>2</sup>

शठ ०	shaThah Cheat, Lazy man	ஸ <sup>2</sup> ட <sup>2</sup> : ஏமாற்றுபவன்
हठ ०	haThah Force	ஹட <sup>2</sup> : பலவந்தம்
मठम्	maTham Choultry	மட <sup>2</sup> ம் மடம்
पाठ ०	paaThah Lesson	பாட <sup>2</sup> : பாடம்
षष्ठ ०	shhashhThah Sixth	ஷஷ்ட <sup>2</sup> : ஆறாவது
श्रेष्ठ ०	sreshhThah Best	ஸ் <sup>2</sup> ரேஷ்ட <sup>2</sup> : சிறந்தவன்
ज्येष्ठ ०	jyeshhThah Elder	ஜ்யேஷ்ட <sup>2</sup> : முத்தவன்
कनिष्ठ ०	kanishhThah Younger	கனிஷ்ட <sup>2</sup> : இளையவன்

## ड Da L<sup>3</sup>

डमर ः	Damarah Fight	L <sup>3</sup> मरः சண்டை
डमरु ः	Damaruh Small Drum	L <sup>3</sup> मरु சிறு பறை
डयनम्	Dayanam Flight	L <sup>3</sup> यनम् பறத்தல்
डिम्ब ः	Dimbah Affray	डि <sup>3</sup> म्ब <sup>3</sup> ः சண்டை
डिम्भक ः	Dimbhakah Young Child	डि <sup>3</sup> म्ब <sup>4</sup> कः குழந்தை
डालिम ः	Dalimah Pomegranate	L <sup>3</sup> ालिमः மாதுளை
डिण्डिम ः	DiNDimah Small drum	डि <sup>3</sup> ण्ण <sup>3</sup> िमः சிறுபறை
डुण्डुभ ः	DuNDubhah Water snake	डु <sup>3</sup> ण्ण <sup>3</sup> ु <sup>3</sup> भः கண்ணீர்பாம்பு

## ढ Dha L<sup>4</sup>

ढक्का	Dhakkaa Large drum	L <sup>4</sup> क्का முரசு
आषाढ ः	aashhaaDhah Fourth month of a lunar year	आषाढ <sup>4</sup> ः ஆடி
आढकम्	aaDhakam A measure of grain ( nearly 32 Kilos )	आढ <sup>4</sup> कम् நெல்லளவு
मूढ ः	mooDhah Fool	मूढ <sup>4</sup> ः முடன்
गूढ ः	gooDhah Hidden	गूढ <sup>4</sup> ः மறைக்கப்பட்ட
बाढम्	baaDham Certainly	बा <sup>3</sup> ढ <sup>4</sup> म् உறுதியாக
रूढ ः	rooDhah Grown	रूढ <sup>4</sup> ः வளர்ந்த
आरूढ ः	aarooDhah Mounted upon	आरूढ <sup>4</sup> ः ஏறிய

क्षणम्	kshhaNam A moment's time	கஷணம் ஒரு கணம்
काणः	kaaNah One eyed	காணை ஒற்றை கண்
फणा	phaNaa Expanded hood of a serpant	ப <sup>2</sup> ணா பாம்பின் படம்
मणिः	maNih Gem	மணி ரத்தினம்
चणकः	chaNakah Chick-pea	சணகை கடலை
शाणः	shaaNah Touch-stone	ஸா <sup>2</sup> ணை உரைகல்
आभाषकः	aaBhaaNah Proverb	ஆபா <sup>4</sup> ணகை பழமொழி
आपणः	aapaNah Market	ஆபணை சந்தை

तटः	taTah Shore	தட கரை
तटागः	taTaagah Lake, Pond	தடாக <sup>3</sup> குளம்
तथा	tathaa So, Thus	ததா <sup>2</sup> அப்படியா
तदा	tadaa Then	ததா <sup>3</sup> அப்பொழுது
तनयः	tanayah Son	தநயை மகன்
तनुः	tanuh Body	தநு உடல்
तपः	tapah Penance	தபை தவம்
तुरुः	taruh Tree	தரு மரம்
तरुणिः	taraNih The Sun	தருணி சூர்யன்
तरुणः	taruNah Young man	தருணை இளைஞன்

## थ tha த<sup>2</sup>

रथ ः	rathah Chariot	ருத <sup>2</sup> : தேர்
नाथ ः	naathah Master	நாத <sup>2</sup> : தலைவன்
सार्थक ः	sarthakah Fruitful	ஸார்த <sup>2</sup> க: பலநுள்ள
अर्थ ः	arthah Meaning	அர்த <sup>2</sup> : பொருள்
अथ	atha Thereafter	அத <sup>2</sup> பிறகு
गायक ः	gaayakah Singer	கா <sup>3</sup> யக: பாடகன்
कथनम्	kathanam Narration	கத <sup>2</sup> நம் வர்ணனை
कुथ ः	kuthah Grass called 'kusa'	குத <sup>2</sup> : ஒருவகைப்புல்

## द da த<sup>3</sup>

दधि	dadhi Curd	த <sup>3</sup> தி <sup>3</sup> தயிர்
दनुज ः	danujah An Asura	த <sup>3</sup> நுஜ: ஒரு அசுரன்
दया	dayaa Pity	த <sup>3</sup> யா கருணை
दहनम्	dahanam Burning	த <sup>3</sup> ஹநம் எரிதல்
दशम ः	dashamah Tenth	த <sup>3</sup> ஸ <sup>2</sup> ம பத்தாவது
दम ः	damah Discipline	த <sup>3</sup> ம ஒழுக்கம்
दन्त ः	dantah Tooth	த <sup>3</sup> ந்த: பல்
दक्षिण ः	dakshhiNah Right	த <sup>3</sup> க்ஷிண: வலது
दण्ड ः	daNDah Stick	த <sup>3</sup> ண்ட <sup>3</sup> : கோல்
दयालु ः	dayaaluh Kind	த <sup>3</sup> யாலு: இரக்கம்

த<sup>4</sup> dha த<sup>4</sup>

த <sup>4</sup> னம்	dhanam	த <sup>4</sup> னம்
பணம்	Money	பணம்
த <sup>4</sup> நிக :	dhanikah	த <sup>4</sup> நிக :
பணக்காரன்	Rich person	பணக்காரன்
த <sup>4</sup> நு :	dhanuh	த <sup>4</sup> நு :
வில்	Bow	வில்
த <sup>4</sup> ரா	dharaa	த <sup>4</sup> ரா
பூமி	The earth	பூமி
த <sup>4</sup> ர்ம :	dharmah	த <sup>4</sup> ர்ம :
தர்மம்	Virtuous conduct	தர்மம்
த <sup>4</sup> வள :	dhavalah	த <sup>4</sup> வள :
வெண்மை	White color	வெண்மை
த <sup>4</sup> ரணி :	dharaNih	த <sup>4</sup> ரணி :
பூமி	Ground, Soil	பூமி
த <sup>4</sup> மநி :	dhamanih	த <sup>4</sup> மநி :
நரம்பு	An artery	நரம்பு

ந na ந

நக <sup>2</sup> ம்	nakham	நக <sup>2</sup> ம்
நகம்	Nail	நகம்
நக <sup>3</sup> :	nagah	நக <sup>3</sup> :
மலை	Mountain	மலை
நக <sup>3</sup> ரம்	nagaram	நக <sup>3</sup> ரம்
நகரம்	City, Town	நகரம்
நட :	naTah	நட :
நடிகள்	Actor	நடிகள்
நப <sup>4</sup> :	nabhah	நப <sup>4</sup> :
ஆகாயம்	Sky	ஆகாயம்
நமனம்	namanam	நமனம்
வணங்குதல்	Bowing down	வணங்குதல்
நயனம்	nayanam	நயனம்
கண்	Eye	கண்
நரகம்	narakam	நரகம்
நரகம்	Hell	நரகம்
நவீன :	naveenah	நவீன :
புதுமையான	New	புதுமையான
நர :	narah	நர :
மனிதன்	Man	மனிதன்

प pa ப

पटः	paTah Cloth	பட : துணி
पटुः	paTuh Skilled	படு : திறமையான
पशुः	pashuh Animal	பஸு <sup>2</sup> : விலங்கு
पतिः	pathih Husband	பதி : கணவன்
पक्षः	pakshhah wing	பக்சி : சிறகு
पर्णः	parNah Leaf	பர்ண : இலை
पत्रम्	patram Letter	பத்ரம் கடிதம்
पवनः	pavanah Air	பவன : காற்று

फ pha ப<sup>2</sup>

फणा	phaNaa Expanded hood of a serpent	ப <sup>2</sup> ணா பாம்பின் படம்
फलम्	phalam Fruit	ப <sup>2</sup> லம் பழம்
फणिन्	phaNin A snake	ப <sup>2</sup> ண பாம்பு
फलक	phalaka Writing plank	ப <sup>2</sup> லக பலகை
खफः	khaphah Phlegm, sputum	கப <sup>2</sup> ம் சளி
रेफः	rephah A letter (र) ra	ரேப <sup>2</sup> : 'ர' எழுத்து
सफलः	shaphalah Successful	ஸப <sup>2</sup> ல : வெற்றி
विफल	viphalah Vain, ineffectual	விப <sup>2</sup> ல : தோல்வி

ब ba P<sup>3</sup>

बक :	bakah Crane	प <sup>3</sup> क :	कोकुकु
बधिर :	badhirah Deaf	प <sup>3</sup> तीर :	सेविनु
बलम्	balam Strength	प <sup>3</sup> लम्	पलम्
बलि :	balih Tribute	प <sup>3</sup> लि :	पलि
बहु	bahu Very much	प <sup>3</sup> हू	निरैय
बहुमति :	bahumatih Great value	प <sup>3</sup> हू <sup>3</sup> मति <sup>4</sup> :	वेकुमति
बहुलम्	bahulam Many	प <sup>3</sup> हू <sup>3</sup> लम्	निरैय
बदरी	badaree Jujube	प <sup>3</sup> त <sup>3</sup> री	இலந்தைப்பழம்

भ bha P<sup>4</sup>

भट :	bhaTah Soldier	प <sup>4</sup> ट :	वीरन्
भयम्	bhayam Fear	प <sup>4</sup> यम्	பயம்
भक्षक :	bhakshhakah One who eats	प <sup>4</sup> क्षक :	சாப்பிடுபவன்
भगिनी	bhaginee Sister	प <sup>4</sup> की <sup>3</sup> नी	ஸகோதரி
भवनम्	bhavanam House	प <sup>4</sup> वन्म	வீடு
भवानी	bhavaanee Parvati	प <sup>4</sup> वा <sup>3</sup> नी	பார்வதி
भव :	bhavah Birth	प <sup>4</sup> व :	பிறப்பு
भवान्	bhavaan You ( in respect form )	प <sup>4</sup> वा <sup>3</sup> न्	தாங்கள்
भगवत्	bhagavat God having supremacy	प <sup>4</sup> क <sup>3</sup> वत्	பேராளுமை
भरत :	bharatah Bharatha ( the first emperor )	प <sup>4</sup> रत :	பரதராஜா

म ma ம

मठम्	maTham Temple	மட <sup>2</sup> ம் மடம்
मति ०	matih Mind	மதி ० மனம்
मख ०	makhah Vedic Sacrifice	மக <sup>2</sup> ० யாகம்
मधु	madhu Sweet	மது <sup>4</sup> இனிப்பு
मन ०	manah Mind	மன ० மனம்
मयूर ०	mayoorah Peacock	மயூர ० மயில்
मरु ०	maruh Desert	மரு ० பாலைவனம்
मलिन ०	malinah Dirty	மலின ० அழுக்கான

य ya ய

यति ०	yatih Ascetic	யதி ० சன்யாசி
यथा	yathaa As, just as	யதா <sup>2</sup> எப்படி
यदि	yadi If	யதி <sup>3</sup> ஒருக்கால்
यम ०	yamah God of death	யம ० யமன்
यक्ष ०	yakshhah A clan in Devas	யக்ஷ ० யக்ஷன்
यज्ञ ०	yagnah Vedic sacrifice	யஜ்ஞ ० யாகம்
यजमान ०	yajamaanah Master	யஜமான ० எஜமானன்
यष्टि ०	yashhTih Stick	யஷ்டி ० கோல்

र ra ர

रक्त ः	raktah Blood	ரக்த : ரக்தம்
रवि ः	ravih The sun	ரவி : சூர்யன்
रस ः	rasah Juice	ரஸ : சாறு
रव ः	ravah Cry	ரவ : அழகை
रमणी	ramaNee A lovely young woman	ரமணி அழகி
रण ः	raNah War	ரண : போர்
रजतम्	rajatam Silver	ரஜதம் வெள்ளி
रजनी	rajanee Night	ரஜனி இரவு

ल la ல

लघु	laghu small	லகு <sup>4</sup> : சிறிய
लता	lataa Creeper	லதா கொடி
ललना	lalanaa Young lady	ல்லனா யுவதி
ललाटः	lalaaTah Forehead	ல்லாட : நெற்றி
लयः	layah Destruction	லய : அழிவு
लवणम्	LavaNam Salt	லவணம் உப்பு
लशुनम्	lashunam Garlic	லஸ <sup>2</sup> னம் பூண்டு
ललामः	lalaamah Ornament of the forehead	ல்லாம : நெற்றிச்சுட்டி

व va व

वनम्	vanam Forest	வனம் காடு
वचनम्	vachanam speech	வசனம் வசனம்
वटः	vaTah Banyan tree	வட : ஆலமரம்
वधूः	vadhooH Bride, Wife	வதூ <sup>1</sup> : மணப்பெண்
वरः	varah Boon	வர : வரம்
वराहः	varaahah Pig	வராஹ : பன்றி
वरुणः	varuNah Rain God	வருண : வருணன்
वसुधा	vasudhaa The Earth	வஸுதா <sup>1</sup> பூமி
वदनम्	vadanam Face	வத <sup>3</sup> னம் முகம்

श sha श्

शकटम्	shakaTam Cart	ஸ <sup>2</sup> கடம் வண்டி
शकुनिः	shakunih Vulture	ஸ <sup>2</sup> குனி கழுகு
शटः	shaThah Wicked	ஸ <sup>2</sup> ட <sup>2</sup> : ஏமாற்றுபவன்
शतम्	shatam Hundred	ஸ <sup>2</sup> தம் நூறு
शपथम्	shapatham Taking an oath	ஸ <sup>2</sup> பத <sup>2</sup> ம் சபதம்
शयनम्	shayanam Lying down	ஸ <sup>2</sup> யனம் படுக்கை
शरीरम्	sareeram Body	ஸ <sup>2</sup> ரீரம் உடல்
शरः	sharah Arrow	ஸ <sup>2</sup> ர : அம்பு
शशः	shashah Hare	ஸ <sup>2</sup> ஸ <sup>2</sup> : முயல்

ष shha ஷ

षट्कम्	shhaTkam Aggregate of Six	ஷட்கம் ஆறு கொண்டது
षट्पदः	shhaTpadah Honey bee	ஷட்பத <sup>3</sup> : தேநீ
षडभिज्ञः	shhaDbhignyah Buddha	ஷட <sup>3</sup> பி <sup>4</sup> ஜ்ஞ : புத்தர்
षडाननः	shhaDaananah God Subramanya	ஷடா <sup>3</sup> னன : முருகன்
षष्टिः	shhashhTih Sixty	ஷஷ்டி : அறுபது
षण्डः	shhaNDah Bull	ஷண்ட <sup>3</sup> : காளை
षड्जः	shhaDjah one of the swaras	ஷட் <sup>3</sup> ஜ : ஷட்ஜமம்
षष्ठः	shhashhThah Sixth	ஷஷ்ட <sup>2</sup> : ஆறாவது

स sa ஸ

सलिलम्	salilam Water	ஸலிலம் தண்ணீர்
समयः	samayah Time	ஸமய : நேரம்
सह	saha With	ஸஹ உடன்
सदनम्	sadanam House	ஸத <sup>3</sup> னம் வீடு
सदा	sadaa Always	ஸதா <sup>3</sup> எப்பொழுதும்
सनातन	sanaatana Pretty old	ஸனாதன பழமையுள்ள
सकलम्	sakalam All, Entire	ஸகலம் எல்லா
सरः	sarah Lake	ஸர : ஏரி
सरिता	saritaa River	ஸரிதா ஆறு

## ह ha ஹ

हर ०	harah Siva	ஹர ० சிவன்
हरि ०	harih Vishnu	ஹரி ० ஹரி
हलम्	halam Plough	ஹலம் ஏர்
हनु ०	hanuh Chin, jaw	ஹநு ० கன்னம்
हय ०	hayah Horse	ஹய ० குதிரை
हरित ०	haritah Green	ஹரித ० பச்சை
हसनम्	hasanam Laughing	ஹஸனம் சிரிப்பு
हरिण ०	hariNah Deer	ஹரிண ० மான்

## क k कं

क + अ = क कमलम्	kamalam Lotus	கமலம் தாமரை
क + आ = का काचः	kaachah Glass	காசு கண்ணாடி
क + इ = कि किर्णः	kiraNah Rays	கிரணை கதிர்
क + ई = की कीचकः	keechakah Bamboo	கீசகை முங்கீல்
क + उ = कु कुटी	kutee Cottage	குட குடிசை
क + ऊ = कृ कूपः	koopah Well	கூட கிணறு
क + ऋ = कृ कृपणः	krupaNah Poor	க்ருபணை ஏழை
क + ए = के केशः	keshah Hair	கேசு முடி
क + ऐ = कै कैलासः	kailaasah Kailasa	கைலாசை கைலாயம்
क + ओ = को कोकिलः	kokilah Cuckoo	கோகிலை குயில்
क + औ = कौ कौतुकम्	kautukam Desire	கௌதுகம் விருப்பம்
क + अं = कं कंसः	kamsah A King	கம்ஸை கம்ஸன்
क + अः = कः शुकः	shukah Parrot	ஸுக் கிளி

ख kh क्<sup>2</sup>

ख + अ = ख खलः	khalah Wicked man	क <sup>2</sup> लः தீயவன்
ख + आ = खा खात	khaata Dug up	का <sup>2</sup> त பள்ளம்
ख + इ = खि खिलः	khilah barren land	की <sup>2</sup> लः உவர்நிலம்
ख + ई = खी शाखी	shaakhee Tree	शा <sup>2</sup> क <sup>2</sup> மரம்
ख + उ = खु खुरः	khurah Hoof	कु <sup>2</sup> रः குளம்பு
ख + ऊ = खू आखूनाम्	aakhoonaam of mouses	आकुनाम எலிகளின்
ख + ए = खे खेलः	khelah To play	के <sup>2</sup> लः விளையாட
ख + ऐ = खै शाखैजनम्	shaakhaijana m Growth of branch	शा <sup>2</sup> क <sup>2</sup> ஜனம் கிளையின் வளர்ச்சி
ख + ओ = खो शंखोदकम्	shankhodak am Water in conch	श <sup>2</sup> ङ्कोक ஸ <sup>2</sup> ங்கோக தகம் சங்குநீர்
ख + औ = खौ आखौ	aakhau In rat	आकुहा எலியில்
ख + अं = खं खंडः	khandah Continent	क <sup>2</sup> ण्डः கண்டம்
ख + अः = खः सुसखः	susakhah Good friend	सु <sup>2</sup> सक <sup>2</sup> நல்ல நண்பன்

ग g क्<sup>3</sup>

ग + अ = ग गदा	gada Mace	க <sup>3</sup> தா கதாயுதம்
ग + आ = गा गानम्	gaanam Song	கா <sup>3</sup> னம் பாடல்
ग + इ = गि गिरिः	giri Mountain	கி <sup>3</sup> ரி மலை
ग + ई = गी गीतम्	geetam Song	கீ <sup>3</sup> தம் பாட்டு
ग + उ = गु गुरुः	guruh Master	கு <sup>3</sup> ரு குரு
ग + ऊ = गू गूढः	guDhah Hidden	கூ <sup>3</sup> ட <sup>3</sup> மறைக்கப்பட்ட
ग + ऋ = गृ गृहम्	gruham House	க <sup>3</sup> ருஹம் வீடு
ग + ए = गे गेहम्	geham House	கே <sup>3</sup> ஹம் வீடு
ग + ऐ = गै गैरिः	gairika Mountain born	கை <sup>3</sup> ரி மலையிற்பிறந்த
ग + ओ = गो गोलः	golah Round	கோ <sup>3</sup> ல உருண்டை
ग + औ = गौ गौरः	gaurah White color	கௌ <sup>3</sup> ர் வெண்மை
ग + अं = गं गंगा	gangaa Gangesa	க <sup>3</sup> ங்கா கங்கை
ग + अः = गः उरगः	uragah Serpant	உ <sup>3</sup> ரக <sup>3</sup> பாம்பு

घ gh कं<sup>4</sup>

घ + अ = घ घटः	ghaTah Pot	க <sup>4</sup> ட : பாணை
घ + आ = घा घासः	ghaasah Grass	கா <sup>4</sup> ஸ : புல்
घ + इ = घि वाग्धितम्	vaagghitam Good for speech	வாக் <sup>3</sup> கிதம் பேச்சுக்கு
घ + ई = घी वाग्धीनः	vaagghēnah Dumb	நல்லது வாக் <sup>3</sup> கீ <sup>4</sup> ன :
घ + उ = घु घुटिका	guTikaa Tablet	உமை கு <sup>4</sup> டிகா
घ + ऊ = घू घूर्णनं	ghoorNanam Shaking	மாத்திரை கூ <sup>4</sup> ர்ணனம்
घ + ऋ = घृ घृतम्	ghrutam Ghee	அசைத்தல் க <sup>4</sup> ருதம்
घ + ए = घे संघे	sanghe With	நெய் ஸங்கே <sup>4</sup>
घ + ऐ = घै संघैकत्वम्	sanghaikatvam Unity of Mob	உடன் ஸங்கை <sup>4</sup> கத்வம்
घ + ओ = घो घोटकः	ghoTakah Horse	சங்க ஒற்றுமை கோ <sup>4</sup> டக :
घ + औ = घौ गधौ	raghau In Raghu	குதிரை ரகௌ <sup>4</sup>
घ + अं = घं घंटा	ghanTaa Bell	ரகுவில் க <sup>4</sup> ண்டா
घ + अः = घः अघः	aghah Sin	மணி அக <sup>4</sup> : பாவம்

च ch ङं

च + अ = च चक्षुः	chakshhuh Eye	சக <sup>3</sup> : கண்
च + आ = चा चारुः	chaaruh Beautiful	சாரு : அழகான
च + इ = चि चिकुरः	chikurah Hair	சீகூர : முடி
च + ई = ची चीरम्	cheeram Torn cloth	சீரம் கீழிந்த துணி
च + उ = चु चुल्लिः	chullih A fire place	கள்ளி : அடுப்பு
च + ऊ = चू चूर्णः	choorNah Powder	குர்ண : பொடி
च + ऋ = चृ	chru	சுரு
च + ए = चे चेतना	chetanaa Sense	சேதனா உணர்வு
च + ऐ = चै चैत्रः	chaitrah 'Chaitra' month	சைத்ர : சித்திரை
च + ओ = चो चोलः	cholah Chola Country	சோல : சோழ நாடு
च + औ = चौ चौरः	chaurah Thief	சௌர : திருடன்
च + अं = चं चंचुः	chanchuh Beak	சஞ்சு : அலகு
च + अः = चः वचः	vachah Speech	வச : வசனம்

छ + अ = छ छवि :	chhavih Brightness	சுவி : ஒளி
छ + आ = छा छात्र :	chhatrah Student	சா <sup>2</sup> த்ர : மாணவன்
छ + इ = छि छिद्रम्	chhidram Hole	சி <sup>2</sup> த் <sup>3</sup> ரம் துளை
छ + ई = छी ताच्छील्यम्	taachchheeliam Like that	தாச் <sup>3</sup> ல்யம் அதுபோல
छ + उ = छु छुरिका	chhurikaa Knife	சு <sup>2</sup> ரிகா கத்தி
छ + ऊ = छू तच्छून्यम्	tachchhoo nyam That's nothing	தச் <sup>3</sup> சூ <sup>2</sup> ன்யம் ஒன்றுமில்லாதது
छ + ऋ = छृ तच्छृणोमि	tachchhru Nomi I hear that	தச் <sup>3</sup> சூ <sup>2</sup> ருணோமி அதை கேட்கிறேன்
छ + ए = छे छेदनम्	chhedana m Cutting	சே <sup>2</sup> த் <sup>3</sup> னம் வெட்டுதல்
छ + ऐ = छै तच्छैत्यम्	tachchhait yam That cold	தச்சை <sup>2</sup> த்யம் குளிரானது
छ + ओ = छो छोटिका	chhoTikaa Snapp	சோ <sup>2</sup> டிகா சொடக்கு
छ + औ = छौ तच्छौरिः	tachchhaur ih That Vishnu	தச்சௌ <sup>2</sup> ரி : அந்த விஷ்ணு
छ + अं = छं तच्छंकरः	tachchhan karah That Siva	தச்ச <sup>2</sup> ங்கர : அந்த சிவன்
छ + अः = छः गुच्छः	guchchhah Bunch	கு <sup>3</sup> ச்ச <sup>2</sup> : கொத்து

ज् + अ = ज जननी	jananee Mother	ஜனனி தாய்
ज् + आ = जा जाया	jayaa Wife	ஜாயா மனைவி
ज् + इ = जि जिह्वा	jihvaa Tongue	ஜிஹ்வா நாக்கு
ज् + ई = जी जीवः	jeevah Soul	ஜீவ : உயிர்
ज् + उ = जु जुगुप्सा	jugupsaa Dislike	ஜூ <sup>2</sup> குப்ஸா வெறுப்பு
ज् + ऊ = जू खजूरः	kharjoorah Date	க <sup>2</sup> ரஜூ <sup>2</sup> ர் : பேரிச்சை
ज् + ऋ = जृ जृम्भा	jrumbhaa Yawning	ஜூ <sup>2</sup> ரூ <sup>2</sup> ம் <sup>4</sup> கொட்டாவி
ज् + ए = जे जेता	jetaa One who has won	ஜே <sup>2</sup> தா வென்றவன்
ज् + ऐ = जै जैत्रम्	jaitram Victory	ஜை <sup>2</sup> த்ரம் வெற்றி
ज् + ओ = जो जोषम्	joshham Silently	ஜோஷம் மவுனமாக
ज् + औ = जौ गजौ	ghajau Two elephants	க <sup>2</sup> ஜௌ இரு யானைகள்
ज् + अं = जं जंगमः	jangamah Movable thing	ஜன்க <sup>3</sup> ம் : அசையும் பொருள்
ज् + अः = जः सज्जः	sajjah Being ready	ஸஜ்ஜ : தயாராகவுள்ள

## झ jh ஜ்

झ + अ = झ झषः	jhashhah Fish	ஜ்ஷ மீன்
झ + आ = झा झझा	jhajjhaa Sound of pouring rain	ஜ்ஜஜா <sup>2</sup> மழையின் சத்தம்
झ + इ = झि झिण्टी	jhiNTee A shrub	ஜி <sup>2</sup> ண்டி முலிகை
झ + ई = झी झीरुका	jheerukaa A cricket	ஜீ <sup>2</sup> ருகா ஒரு விளையாட்டு
झ + उ = झु	jhu	ஜ் <sup>2</sup>
झ + ऊ = झूणिः	jhooNih A kind of nut	ஜ் <sup>2</sup> ணி ஒரு விதை
झ + ऋ = झृ	jhru	ஜ் <sup>2</sup> ரு
झ + ए = झे	jhe	ஜே <sup>2</sup>
झ + ऐ = झै	jhai	ஜை <sup>2</sup>
झ + ओ = झो झोटः	jhodah Betel nut tree	ஜோ <sup>2</sup> ட <sup>3</sup> பாக்கு மரம்
झ + औ = झौ	jhau	ஜௌ <sup>2</sup>
झ + अं = झं	jhan	ஜ் <sup>2</sup> ம்
झ + अः = झः	jhah	ஜ் <sup>2</sup> ஹ

## ट T ட்

ट + अ = ट अटवी	aTavee Forest	அடவி காடு
ट + आ = टा कटाहः	kaTaahah Frying pan	கடாஹ சட்டி
ट + इ = टि झटिति	jhaTiti Quickly	ஜிடிதி உடனடியாக
ट + ई = टी टीका	Teekaa Commentary	டீகா கருத்துரை
ट + उ = टु पटुः	paTuh Skilled	பு திறமையுள்ள
ट + ऊ = टू कटूक्तिः	kaTooktih Harsh word	கடூக்தி கடுஞ்சொல்
ट + ऋ = टृ कोष्ट	koshhTru Jackal	கோஷ்ட்ரு நரி
ट + ए = टे कटे	kaTe On the mat	கடே பாயில்
ट + ऐ = टै जटैकता	jaTaikaTaa Unity of twisted hair	ஜடைகதா ஜடையின் ஒற்றுமை
ट + ओ = टो आटोपः	aaTopah Pride	ஆடோப கர்வம்
ट + औ = टौ अष्टौ	ashhTau Eight	அஷ்டௌ எட்டு
ट + अं = टं टंकारः	Tankaarah Howl	டம்கார ஊரை
ट + अः = टः कटः	kaTah Mat	கட பாய்

द Th L<sup>2</sup>

द + अ = ठ शठः	shaThah Lazy man	ஸ <sup>2</sup> L <sup>2</sup> : சோம்பேறி
द + आ = ठा कुठारः	kuTharah Axe, Spade	குட <sup>2</sup> ார : கோடரி
द + इ = टि कठिनः	kaThinah Difficult	கடி <sup>2</sup> ன : கடினமான
द + ई = ठी षष्ठी	shhashhThee Genitive case of nouns	ஷஷ்டி <sup>2</sup> ஆறாம்
द + उ = टु निष्ठुरः	nishhThurah Hard	வேற்றுமை நிஷ்டு <sup>2</sup> ர :
द + ऊ = दू सुष्ठूक्तिः	sushhThooktih Good speech	கடினமான ஸுஷ்டு <sup>2</sup> க்தி:
द + ऋ = दृ	Thru	நல்ல பேச்சு L <sup>2</sup> ரு
द + ए = टे	The	டே <sup>2</sup>
द + ऐ = ठै	Thai	டை <sup>2</sup>
द + ओ = ठो	Tho	டோ <sup>2</sup>
द + औ = ठौ	Thau	டௌ <sup>2</sup>
द + अं = ठं	Tham	L <sup>2</sup> ம்
द + अः = ठः कण्ठः	kaNThah Throat	கண்ட : தொண்டை

इ D L<sup>3</sup>

इ + अ = ड डमरु	Damaru A small drum	டமரு : உருக்கை
इ + आ = डा षडाननः	shhaDaananah Lord Subramanya	ஷடானந : ஆறுமுகக் கடவுள்
इ + इ = डि डिम्बः	Dimbah Uproar	டிம்ப : சுச்சல்
इ + ई = डी डीनम्	Deenam Flight	டீநம் பறத்தல்
इ + उ = डु दुण्डुभः	DuNDubhah Water snake	டுண்டுப சார்பாம்பு
इ + ऊ = दू	Doo	டூ
इ + ऋ = दृ	Dru	L <sup>3</sup> ரு
इ + ए = टे	De	டே <sup>3</sup>
इ + ऐ = ठै	Dai	டை <sup>3</sup>
इ + ओ = ठो	Do	டோ <sup>3</sup>
इ + औ = ठौ	Dau	டௌ <sup>3</sup>
इ + अं = डं	Dam	L <sup>3</sup> ம்
इ + अः = डः जडः	jaDah Motionless	ஜட <sup>3</sup> : அசைவற்ற

## द Dh ᳚<sup>4</sup>

द + अ = द ढक्का	Dhakkaa Large drum	᳚ <sup>4</sup> क्का பெரிய மத்தளம்
द + आ = दा वोदा	voDhaa Bearer	वोदा <sup>4</sup> கமப்பவன்
द + इ = दि रुदिः	rooDhih Famous	रुदि <sup>4</sup> : புகழ்
द + ई = दी दुण्डीशः	DhuNDeeshah Lord Ganesha	᳚ <sup>4</sup> ण्डी <sup>3</sup> स् <sup>2</sup> : வினாயகர்
द + उ = दु दुण्डिः	DhuNDhih Lord Ganesha	᳚ <sup>4</sup> ण्ण्दि <sup>4</sup> : வினாயகர்
द + ऊ = दू	Dhu	᳚ <sup>4</sup>
द + ऋ = दृ	Dhru	᳚ <sup>4</sup> ᳚
द + ए = दे दृढेच्छा	druDhechchhaa Strong will	᳚ <sup>3</sup> ᳚᳚ <sup>4</sup> ᳚ <sup>2</sup> திடமான ஆசை
द + ऐ = दै दृढैपा	druDhaishhaa She is strong	᳚ <sup>3</sup> ᳚᳚ <sup>4</sup> ஷா அவர் திடமானவர்
द + औ = दौ दृढौरुः	druDhauruh With strong thigh	᳚ <sup>3</sup> ᳚᳚ <sup>4</sup> ᳚ <sup>4</sup> ᳚ : திடமான தொடையுள்ள
द + औ = दौ दौकनम्	Dhaukanam Offering	᳚᳚ <sup>4</sup> कनम् டென <sup>4</sup> கநம்
द + अं = दं वाढं	baaDham O.K	᳚᳚ <sup>3</sup> ᳚ <sup>4</sup> ம் சரி
द + अः = दः वृढः	vruDham Strong	வ்ரு᳚ <sup>4</sup> : பலமான

## ण N ᳚<sup>4</sup>

ण + अ = ण गणः	gaNah Flock	क <sup>3</sup> णः : மந்தை
ण + आ = णा गणाधिपः	gaNaadhipah Leader of a troop	क <sup>3</sup> ण्णात् <sup>3</sup> पः : படையின் தளபதி
ण + इ = णि मणिः	maNih Gem	म <sup>3</sup> णिः : இரத்தம்
ण + ई = णी फणी	phaNee Snake	फ <sup>3</sup> णी பாம்பு
ण + उ = णु रणुः	reNuh Dust	रेणुः : தூசி
ण + ऊ = णू अणून्	aNoon to atoms	अणू <sup>3</sup> णान् அணுக்களை
ण + ऋ = णृ	Nru	
ण + ए = णे गणेशः	gaNeshah Lord Ganesha	क <sup>3</sup> णेशः : வினாயகர்
ण + ऐ = णै गणैकता	gaNaikataa Unity of troops	கணைகதா குழுக்களின் ஒற்றுமை
ण + ओ = णो हूणोदयः	hooNodayah Rise of 'Huna'	ह <sup>3</sup> णो <sup>3</sup> णो <sup>3</sup> दयः ஹ <sup>3</sup> ண <sup>3</sup> ர்களின் ஹ <sup>3</sup> ண <sup>3</sup> ர் <sup>3</sup> களின்
ण + औ = णौ मणौ	maNau In gem	म <sup>3</sup> णौ <sup>3</sup> மணை ரத்தினத்தில்
ण + अं = णं पणं	paNam Money	प <sup>3</sup> णं : பணம் பணம்
ण + अः = णः शाणः	shaaNah Touch-stone	शा <sup>3</sup> णः : உரைகல்

## त् t த்

त् + अ = त तरुः	taruh Tree	தரு : மரம்
त् + आ = ता तारा	taaraa Star	தாரா நட்சத்திரம்
त् + इ = ति तिलः	tilah Sesamum plant	தில : எள் செடி
त् + ई = ती तीक्ष्णः	teekshhNah Sharp	தீக்ஷ்ண : கூர்மையுள்ள
त् + उ = तु तुला	tulaa Balance	துலா தராசு
त् + ऊ = तू तूष्णीम्	tooshhNeem Silently	தூஷ்ணீம் மௌனமாக
त् + ऋ = तृ तृप्तिः	truptih Satisfaction	த்ருப்தி : திருப்தி
त् + ए = ते तेजः	tejah Lustre	தேஜ : ஜோதி
त् + ऐ = तै तैलम्	tailam Oil, Benzoin	தைலம் எண்ணெய்
त् + ओ = तो तोयम्	toyam Water	தோயம் தண்ணீர்
त् + औ = तौ तौ	tau They two	தௌ அவர் இருவர்
त् + अं = तं अवतंसः	avatamsah Garland	அவதம்ஸ : மாலை
त् + अः = तः खातः	khaatah Dug up	கா²த : தோண்டப்பட்ட

## थ् th த்²

थ् + अ = थ अथ	atha Here, Now	அத² இங்கே
थ् + आ = था कथा	kathaa Story	கதா² கதை
थ् + इ = थि पथिकः	pathikah Traveller	பதி²க : பயணி
थ् + ई = थी स्थीयते	stheeyate Had stayed	ஸ்தீ²யதே இருந்தது
थ् + उ = थु पृथुः	pruthuh A king	ப்ருத்² : ஒரு ராஜா
थ् + ऊ = थू स्थूलम्	sthoolam Large	ஸ்தூ²லம் பருத்த
थ् + ऋ = थृ	thru	த்²ரு
थ् + ए = थे पाथेयम्	paatheyam Food for a journey	பாதே²யம் பயணச்சாப்பாடு
थ् + ऐ = थै स्थैर्यम्	sthairyam Steady	ஸ்தை²ர்யம் திடம்
थ् + ओ = थो कथोदयः	kathodayah Beginning of the story	கதோ²த²ய : கதையின் ஆரம்பம்
थ् + औ = थौ सारथौ	sarathau In charioteer	ஸாரதௌ² தே² ஓட்டுபவனில்
थ् + अं = थं इत्थं	ittham In this manner	இத்²த²ம் இப்படி
थ् + अः = थः मन्मथः	manmathah Love God	மந்²மத² : மன்²மத²ன்

### द d த்<sup>3</sup>

द + अ = द दशम्	dasham Tenth	த <sup>3</sup> ஸ <sup>2</sup> ம பத்தாவது
द + आ = दा दानम्	daanam Charity	தா <sup>3</sup> னம் கொடை
द + इ = दि दिनम्	dinam Day-time	தி <sup>3</sup> னம் நாள்
द + ई = दी दीनः	deenah Poor	தீ <sup>3</sup> ன : ஏழை
द + उ = दु दुर्वलः	durbalah Weak	து <sup>3</sup> ர்ப <sup>3</sup> ல : பலகீனமான
द + ऊ = दू दूर्वा	doorvaa Bent Grass	தூ <sup>3</sup> ர்வா அருகம்புல்
द + ऋ = दृ दृष्टिः	drushhTih Eye sight	த <sup>3</sup> ருஷ்டி : பார்வை
द + ए = दे देवता	devataa God	தே <sup>3</sup> வதா தேவதை
द + ऐ = दै दैत्यः	daityah Demon	தை <sup>3</sup> த்ய : அரக்கன்
द + ओ = दो दोहनम्	dohanam Milking	தோ <sup>3</sup> ஹனம் கறத்தல்
द + औ = दौ दौवारिकः	dauvaarikah Gate keeper	தௌ <sup>3</sup> வாரிக : வாயிற் காப்போன்
द + अं = दं दंष्ट्रा	damshhTraa Large tooth	த <sup>3</sup> ம்ஷ்ட்ரா பெரிய பல்
द + अः = दः जलदः	jaladah Cloud	ஜலத <sup>3</sup> : மேகம்

### ध dh த்<sup>4</sup>

ध + अ = ध धनम्	dhanam Money	த <sup>4</sup> னம் பணம்
ध + आ = धा धारा	dhaaraa Running water	தா <sup>3</sup> ரா நீரோட்டம்
ध + इ = धि व्याधिः	vyaadhih Disease	வ்யாதி <sup>4</sup> : வியாதி
ध + ई = धी धीरः	dheerah Brave	தீ <sup>4</sup> ர : தீரன்
ध + उ = धु साधुः	saadhuh Sage	ஸாது <sup>4</sup> : நல்லவன்
ध + ऊ = धू वधूः	vadhoooh Bride	வதூ <sup>4</sup> : மணமகள்
ध + ऋ = धृ धृतिः	dhrutih Holding	த <sup>4</sup> ருதி : தாங்குதல்
ध + ए = धे धेनुः	dhenuh Cow	தே <sup>4</sup> னு : பசு
ध + ऐ = धै धैर्यम्	dhairyam Boldness	தை <sup>4</sup> ர்யம் தைர்யம்
ध + ओ = धो धोरणम्	dhoraNam Vehicle	தோ <sup>4</sup> ரணம் வண்டி
ध + औ = धौ धौतम्	dhautam Washed	தௌ <sup>4</sup> தம் துவைத்த
ध + अं = धं सविधं	saavidham With	ஸவித <sup>4</sup> ம் உடன்
ध + अः = धः अधः	adhah Under	அத <sup>4</sup> : கீழே

न n ण

न + अ = न नरः	narah Man	नरः मनिठन्
न + आ = ना नारी	naaree Woman	नारी पेण
न + इ = नि निशा	nishaa Night	निशा <sup>2</sup> इरवु
न + ई = नी नीरम्	neeram Water	नीरम् नीर
न + उ = नु नुतिः	nutih Praising	नुतिः पाराட்டு
न + ऊ = नू नूपुरः	noopurah Anklet	नूपुरः कोलुक
न + ऋ = नृ नृपः	nrupah King	नृपः अरसन
न + ए = ने नेत्रम्	netram Eyes	नेत्रम् कण
न + ऐ = नै नैः	naih An offering	नैः नैः
न + ओ = नो नोदनम्	nodanam A Sound	नोदनम् नोत <sup>3</sup> नम्
न + औ = नौ नौका	naukaa Boat	नौका ओरु ओलि
न + अं = नं नन्दः	nandah Happiness	नन्दः <sup>3</sup> नेनका
न + अः = नः घनः	ghanah Cloud	नः पडकु नन्त <sup>3</sup> मकिळुச்சि क <sup>4</sup> नः मेकम्

प p प

प + अ = प पद्मम्	padmam Lotus	पद्मम् तामரை
प + आ = पा पाणिः	paaNih Hand	पाणिः கை
प + इ = पि पिकः	pikah Cuckoo	पिकः குகில்
प + ई = पी पीठम्	peeTham Stool	पीठम् பீடம்
प + उ = पु पुरी	puree City	पुरी புரி
प + ऊ = पू पूर्णः	poorNah Full	पूर्णः ஒரு நகரம் பூர்ண
प + ऋ = पृ पृथिवी	pruthivee The Earth	पृथिवी முழு பருதி <sup>2</sup> வி
प + ए = पे पेशी	peshee Muscle	पेशी பேஸி
प + ऐ = पै पैशाची	paishaachee Devil	पैशाची சதை பைஸா <sup>2</sup> சி
प + ओ = पो पोतः	potah Calf	पोतः பிசாக
प + औ = पौ पौरुषम्	paurashham Human effort	पौरुषम् கன்று பெளருஷம்
प + अं = पं पंकः	pankah Mud	पंकः முயற்சி பங்க
प + अः = पः नृपः	nrupah King	नृपः சேறு ந்ருப மன்னன்

## फ़ ph ṽ²

फ़ + अ = फ़ फलम्	phalam Fruit	ப²லம் பழம்
फ़ + आ = फ़ा फालः	phaalah Fore head	பா²லः நெற்றி
फ़ + इ = फ़ि गुम्फितम्	gumphitam Woven	கு³ம்பி²தம் கோர்க்கம்பட்ட
फ़ + ई = फ़ी काफी	kaaphee Coffee	காபீ² காபி
फ़ + उ = फ़ु फुल्लम्	phullam Blossomed	பு²ல்லம் மலர்ந்த
फ़ + ऊ = फ़ू फूल्कारः	phootkaarah Blowing	பூ²த்காரः ஊதுதல்
फ़ + ऋ = फ़ृ	phru	பு²ரு
फ़ + ए = फ़े फेनः	phenah Foam	பே²னः நுரை
फ़ + ऐ = फ़ै	phai	பை²
फ़ + ओ = फ़ो स्फोटः	sphoTah Breaking up	ஸ்போ²டः வெடித்தல்
फ़ + औ = फ़ौ	phau	பௌ²
फ़ + अं = फ़ं	pham	ப²ம்
फ़ + अः = फ़ः कफः	kaphah Flum	கப²ः சளி

## ब् b ṽ³

ब् + अ = व वल्लम्	balam Strength	ப²லம் பலம்
ब् + आ = वा वालः	balah Child, Boy	பா³லः சிறுவன்
ब् + इ = वि विन्दुः	binduh Drop	பிந்து⁴ துளி
ब् + ई = वी वीभत्सः	beehtsah Disgust	பீ³பீ²த்ஸ⁴ வெறுப்பு
ब् + उ = वु वुधः	budhah Planet	பு²த⁴ புதன்
ब् + ऊ = बू ताम्बूलम्	taamboolam Betel leaf	தாம்பூலம் வெற்றிசை
ब् + ऋ = वृ वृहत्	bruhat Big	பு³ருஹத் பெரிய
ब् + ए = वे कुबेरः	kuberah God Kubera	குபே²ர⁴ குபேரன்
ब् + ऐ = वै	bai	பை³
ब् + ओ = वो बोधः	bodhah Knowledge	போ²த⁴ போதனை
ब् + औ = वौ बौद्धः	bauddhah Buddhist	பௌ²த் த⁴ பௌத்தன்
ब् + अं = वं बंगः	bangah A place	யங்க⁴ ஒரு இடம்
ब् + अः = वः क्षीबः	kshheebah In toxicated	க்சீப்⁴ போதையா ல்தளர்ந்த

भ bh ṁ<sup>4</sup>

भ + अ = भ भटः	bhaTah Soldier	ப <sup>4</sup> ட <sup>3</sup> : போர்வீரன்
भ + आ = भा भानुः	bhaanuh The sun	பா <sup>4</sup> னு <sup>3</sup> : சூர்யன்
भ + इ = भि भिन्नः	bhinnah Broken	பி <sup>4</sup> ன்ன <sup>3</sup> : உடைந்த
भ + ई = भी भीरुः	bheeruh Afraid	பீ <sup>4</sup> ரு <sup>3</sup> : பயந்த
भ + उ = भु भुजः	bhujah Fore-arm	பு <sup>4</sup> ஜ <sup>3</sup> : புஜம்
भ + ऊ = भू भूषणम्	bhooshaNam Decoration	பூ <sup>4</sup> ஷணம் <sup>3</sup> : அலங்காரம்
भ + ऋ = भृ भृगुः	bhruhah Brigu a sage	ப் <sup>4</sup> ருகு <sup>3</sup> : ஒரு முனிவர்
भ + ए = भे भेदः	bhedah Difference	பே <sup>4</sup> த <sup>3</sup> : வித்தியாநம்
भ + ऐ = भै भैरवः	bhairavah Siva	பை <sup>4</sup> ரவ <sup>3</sup> : பைரவர்
भ + ओ = भो भोजनम्	bhojanam Eating	போ <sup>4</sup> ஜனம் <sup>3</sup> : உணவு
भ + औ = भौ भौतिकम्	bhautikam Elemental	பௌ <sup>4</sup> திகம் <sup>3</sup> : பூதத்தொடர்
भ + अं = भं भंगः	bhangah Destruction	புள்ள <sup>4</sup> : ப <sup>4</sup> ங்க <sup>3</sup> : உடைதல்
भ + अः = भः नभः	nabhah Cloud	நப <sup>4</sup> : ஆகாயம்

म् m ṁ

म् + अ = म मग्न	magnah Sunk	மக் <sup>3</sup> ன <sup>3</sup> : முழங்கிய
म् + आ = मा मासः	maasah Month	மாஸ <sup>3</sup> : மாதம்
म् + इ = मि मिष्टान्म्	mishhTaann am Sweet food	மிஷ்டாண் <sup>3</sup> ம் <sup>3</sup> : இனிப்பு
म् + ई = मी मीनः	meenah Fish	மீன <sup>3</sup> : மீன்
म् + उ = मु मुदितः	muditah Happy	முதி <sup>3</sup> த <sup>3</sup> : மகிழ்ந்த
म् + ऊ = मू मूषकः	mooshkah Rat	முஷக <sup>3</sup> : எலி
म् + ऋ = मृ मृदुः	mruduh Soft	ம்ருது <sup>3</sup> : மென்மையான
म् + ए = मे मेघः	meghah Cloud	மேக் <sup>3</sup> : மேகம்
म् + ऐ = मै मैथुनम्	maithunam Union	மைதுனம் <sup>3</sup> : சேர்க்கை
म् + ओ = मो मोक्षः	mokshah Supreme bliss	மோக்ஷ <sup>3</sup> : மோக்ஷம்
म् + औ = मौ मौनम्	maunam Silence	மௌனம் <sup>3</sup> : மௌனம்
म् + अं = मं मंत्रम्	mantram Spell	மந்த்ரம் <sup>3</sup> : மந்திரம்
म् + अः = मः आश्रमः	aashramah Hermitage	ஆஸ்ரம <sup>3</sup> : ஆசிரமம்

## य y यं

य + अ = य यति :	yatih Ascetic	यति : துறவி
य + आ = या यात्रा	yaatraa Journey	यात्रा பயணம்
य + इ = यि शयितम्	shayitam Having laid	ஸ <sup>2</sup> யிதம் படுத்த
य + ई = यी ग्यीश :	rayeeshah Wealthy man	ரயீஸ <sup>2</sup> : பணக்காரன்
य + उ = यु युगम्	yugam Yuga	யுக <sup>3</sup> ம் யுகம்
य + ऊ = यू यूथम्	yootham Crowd	யூத <sup>2</sup> ம் கூட்டம்
य + ऋ = यृ व्यृद्धि :	vyruddhih Poverty	வ்ய்ருத் <sup>3</sup> தி <sup>4</sup> ஏழ்மை
य + ए = ये भयेन	bhayena With fear	ப <sup>4</sup> யேன பயத்துடன்
य + ऐ = यै मत्यै	matyai To intellect	மத்யை அறிவுக்காக
य + ओ = यो योग :	yogah Joining	யோக <sup>3</sup> : இணைத்தல்
य + औ = यौ यौवनम्	yaunam Youth	யௌவனம் இளமை
य + अं = यं मायं	saayam Evening	ஸாயம் மாலை
य + अः = यः यः	yah Who	ய : எவன்

## र r रं

र + अ = र रजतम्	rajatam Silver	ரஜதம் வெள்ளி
र + आ = रा राजा	raajaa King	ராஜா ராஜா
र + इ = रि रिपुः	ripuh Enemy	ரிபு : எதிரி
र + ई = री रीतिः	reetih Method	ரீதி : முறை
र + उ = रु रुचिः	ruchih Taste	ருசி : ருசி
र + ऊ = रू रूपम्	roopam Shape	ரூபம் உருவம்
र + ऋ = रृ	ru	ரு
र + ए = रे रेणुः	reNuh Pollen Grains	ரேணு : மகரந்தம்
र + ऐ = रै रै	rai Wealth	ரை செல்வம்
र + ओ = रो रोदनम्	rodanam Cry	ரோத <sup>3</sup> னம் அழுகை
र + औ = रौ रौरवः	raukhah Hell	ரௌரவ : நரகம்
र + अं = रं वरं	varam Boon	வரம் வரம்
र + अः = रः शरः	sharah Arrow	ஸ்ர : அம்பு

ल् | लं

ल् + अ = ल लघुः  
 ल् + आ = ला लालसा  
 ल् + इ = लि लिपिः  
 ल् + ई = ली लीला  
 ल् + उ = लु दयालुः  
 ल् + ऊ = लू लूनः  
 ल् + ऋ = लृ  
 ल् + ए = ले लेखः  
 ल् + ऐ = लै वलैः  
 ल् + ओ = लो लोमशः  
 ल् + औ = लौ लौः  
 ल् + अं = लं जलं  
 ल् + अः = लः अचलः

laghuh	लघु <sup>१</sup> :
Small	சிறிய
laalasa	லாலஸா
Greedy	மோகை
lipih	லிபி :
Script	லிபி
leclaa	லீலா
Play	விளையாட்டு
dayaaluh	தயாலு :
Kind	தயையுடைய
loonah	லூன :
Cut	வெட்டு
lru	லர்
lekhah	லேக <sup>२</sup> :
Script	எழுத்து
balah	பலை :
By Soldiers	படைகளால்
lomashah	லோமஸ <sup>२</sup> :
Sheep	செம்மறியாடு
glauh	கலௌ :
Moon	சந்திரன்
jalam	ஜலம்
Water	நீர்
achalah	அசல :
Mountain	மலை

व् | वं

व् + अ = व वचम्  
 व् + आ = वा वारि  
 व् + इ = वि विपाकः  
 व् + ई = वी वीर्यम्  
 व् + उ = वु आवुत्तः  
 व् + ऊ = वू तावूचतुः  
 व् + ऋ = वृ वृक्षः  
 व् + ए = वे वेदः  
 व् + ऐ = वै वैरः  
 व् + ओ = वो वांटा  
 व् + औ = वौ गावौ  
 व् + अं = वं सर्वं  
 व् + अः = वः शवः

vachas	வசம்
Word	வசம்
vaari	வாரி
Water	நீர்
vipaakah	விபாக :
Cooking	சமைத்தல்
veeryam	வீர்யம்
Strength	வீர்யம்
aavuktah	ஆவுத்த :
Brother in Law	சைமத்துணை
taavoochatuh	தாவூசது :
They spoke	அவர்கள் பேசினார்கள்
vrukshhah	வ்ருக்ஷ :
Tree	மரம்
vedah	வேத <sup>१</sup> :
Veda	வேதம்
vairah	வைர <sup>२</sup> :
Enmity	விநோதம்
vodhaa	வோட <sup>१</sup>
Bearer	தாங்குபவன்
gaavau	காவௌ
Two cows	இரு பசுக்கள்
sarvam	சர்வம்
Everything	எல்லாம்
shavah	ஸ்வ
Dead body	பிணம்

## श sh स्²

श + अ = श शकटम्	shakaTam Cart	ஸ²கடம் வண்டி
श + आ = शा शाकः	shaakah Vegetable	ஸா²க : காய்கறி
श + इ = शि शिक्षा	shikshaa Studies	ஸி²க்ஷா சிகைக்ஷ
श + ई = शी शीघ्रम्	sheeghram Soon	ஸீ²க்ரம் சீக்கிரம்
श + उ = शु शुचिः	shuchih Pure	ஸ²சி : சுத்தமான
श + ऊ = शू शून्यम्	shoonyam Zero	ஸூ²ன்யம் சூன்யம்
श + ऋ = शृ शृङ्गम्	shrungam Horn	ஸ²ருங்க²ம் கொம்பு
श + ए = शे शेखरः	shekharah Crown	ஸே²க²ர : கிரிடம்
श + ऐ = शै शैलः	shailah Mountain	ஸை²ல : மலை
श + ओ = शो शोकः	shokah Sorrow	ஸோ²க : சோகம்
श + औ = शौ शौर्यम्	shauryam Braveness	ஸௌ²ர்யம் குரத்தனம்
श + अं = शं शंका	shankaa Doubt	ஸ²ங்கா சந்தேகம்
श + अः = शः श्रीशः	shreeshah Lord Vishnu	ஸ்ரீஸ² : விஷ்ணு

## ष shh ष²

ष + अ = ष षट्	shhaT Six	ஷட் ஆறு
ष + आ = षा कषायः	kashhayah Decoction	கஷாய : கஷாயம்
ष + इ = षि ऋषिः	rushhih Sage	ருஷி : ரிஷி
ष + ई = षी ऋषीकम्	rushheekam Name of a Mountain	ருஷீகம் ஒரு மலை
ष + उ = षु इषुः	ishhuh Arrow	இஷ² : அம்பு
ष + ऊ = षू निषूदनम्	nishhoodanam Killing	நிஷூ²தனம் கொல்லுதல்
ष + ऋ = षृ	shhru	ஷ்ரு
ष + ए = षे निषेवनम्	nishhevanam Using	நிஷேவனம் பயன்படுத்து
ष + ऐ = षै मृषैव	mrushhaiva In vain	தல் ம்ருஷைவ வீணாக
ष + ओ = षो पुरुषोत्तमः	purushhotama h Supreme being	புருஷோத்தம : புருஷோத்தம ன்
ष + औ = षौ त्विषौ	tvishhau Two lustres	த்விஷௌ இரு ஒளிகள்
ष + अं = षं विषम्	vishham Poison	விஷம் நஞ்சு
ष + अः = षः पुरुषः	purushhah Person	புருஷ : மனிதன்

## स s ஸ்

स + अ = स सलिलम्	salilam Water	ஸலிலம் நீர்
स + आ = सा सारः	saarah Essence	ஸார : சாறு
स + इ = सि सित	sita White	ஸித வெண்மையுள்ள
स + ई = सी सीमा	seemaa Boundary	ஸீமா எல்லை
स + उ = सु सुखम्	sukham Happiness	ஸுகம் சுகம்
स + ऊ = सू सूत्रम्	sootram Brief statement	ஸூத்ரம் குத்திரம்
स + ऋ = सृ सृष्टिः	srushhTih Creation	ஸ்ருஷ்டி : ச்ருஷ்டி
स + ए = से सेतुः	setuh Bridge	ஸேது : பாலம்
स + ऐ = सै सैनिकः	sainikah Soldier	ஸைனிக : படைவீரன்
स + ओ = सो सोमः	somah The moon	ஸோம : சந்திரன்
स + औ = सौ सौधम्	saudham A mansion	ஸௌதம் மாளிகை
स + अं = सं संस्था	sansthaa A royal decree	ஸம்ஸ்தா அரசாணை
स + अः = सः सः	sah He	ஸ : அவன்

## ह h ँ

ह + अ = ह हयः	hayah Horse	ஹய : குதிரை
ह + आ = हा हानिः	haanih Damage	ஹானி : பாணி
ह + इ = हि हितम्	hitam Beneficial	ஹிதம் ஆழிவு ஹிதம்
ह + ई = ही हीनः	heenah Low man	ஹீனம் நன்மை பீன : நீசன்
ह + उ = हु हुतभुज	hutabhuj Fire	ஹுதபுஜ புதபுஜ அக்னி
ह + ऊ = हू हूतिः	hootih Calling	ஹூதி : பூதி : அழைத்தல்
ह + ऋ = हृ हृदयम्	hrudayam Heart	ஹ்ருதயம் ப்ருதயம் இதயம்
ह + ए = हे हेला	helaa Disregard	ஹேலா வேலா அவமதித்தல்
ह + ऐ = है हैम	haima Cold	ஹைம பைம குளிர்காலத்திய
ह + ओ = हो होमः	homah Religious oblation	ஹோம : போமம் போமம்
ह + औ = हौ जहौ	jahau Had	ஹௌ ஜபௌ தியாகம் செய்த
ह + अं = हं हंसः	hamsah Swan	ஹம்ஸ : அன்ஸம்
ह + अः = हः अहः	ahah Day time	ஹஃ : அஹ : பகல்

क् + क = क्क चिक्कणम्

क् + त = क्त रक्तम्

क् + न = क्न फलिक्नी

क् + म = क्म रुक्म

क् + य = क्य वाक्यम्

क् + र = क्र क्रमः

क् + ल = क्ल क्लमः

क् + व = क्व क्व

क् + ष = क्श क्षणम्

क् + स = क्स विश्वक्सेनः

ख् + य = ख्य ख्यातिः

ग् + ग = ग्ग दृग्गणितम्

ग् + घ = ग्घ वाग्घरिः

ग् + न = ग्न लग्नम्

ग् + म = ग्म वाग्मी

chikkaNam

Greasy

raktam

Blood

phalikni

Old lady

rukma

Gold

vaakyam

Sentence

kramah

In Order

klamah

Exhaustion

kva

where

kshhaNam

A moments time

vishvakseenah

A name

khyaatih

Fame

driggNitam

Part of jyothisha

vaaggharih

Orator

lagnam

Attached

vaagmee

eloquent

சிக்கணம்

வழுவழப்பான

ரக்தம்

ரத்தம்

புலிக்னி

கிழவி

ருக்ம

தங்கம்

வாக்யம்

வாக்கியம்

க்ரம்

முறையாக

க்லம்

சோர்வ

க்வ

எங்கே

க்ஷணம்

கணம்

விஷ்வக்ஸேன

விஷ்வக்ஸேனர

க்<sup>2</sup>யாதி

புகழ்

த்ரக்<sup>3</sup>க்<sup>3</sup>ணிதம்

ஜோதிடத்தின்

ஒரு வகை

வாக்<sup>3</sup>க்<sup>4</sup>ரி

பேச்சாளர்

லக்<sup>3</sup>னம்

இணைந்து

வாக்<sup>3</sup>மீ

நன்கு பேசுகிற

ग् + य = ग्य भाग्यम्

ग् + र = ग्र उग्रः

ग् + ल = ग्ल ग्लानिः

ग् + व = ग्व स्रग्वी

घ् + न = घ्न विघ्नः

घ् + र = घ्र व्याघ्रः

ङ् + क = ङ्क अङ्कः

ङ् + ख = ङ्ख शङ्खः

ङ् + ग = ङ्ग अङ्गः

ङ् + घ = ङ्घ जङ्घा

ङ् + क्ष = ङ्क्ष ध्वाङ्क्षः

च् + च = च्च उच्चैः

च् + ज = च्ज याच्ञा

bhaagyam

Fate

ugrah

Terrific

glaanih

Decay

sragvee

One who wears

Garland

vighnah

Obstacle

vyaaghrhah

Tiger

ankah

Lap

shankhah

conch

angah

Organ

janghaa

Shank

dhvaaN<sup>1</sup>kshhah

Crow

uchchaih

Loudly

yaachN<sup>2</sup>aa

Begging

பாக்யம்  
பாக்யம்

உக்ர  
பயங்கரம்

க்<sup>3</sup>லாணி  
குன்றியபோதல்

ஸ்ரக்<sup>3</sup>வீ  
மாலை  
அணிந்தவன்  
விக்<sup>4</sup>ன  
தடை

வ்யாக்<sup>4</sup>ர  
புலி

அங்க  
மடி

ஸ்க்<sup>3</sup>  
சங்கு

அங்க்<sup>3</sup>  
உடலூறுப்பு

ஜங்கா  
கெண்டைக்கால்

த்<sup>4</sup>வாங்க்<sup>3</sup>  
காகம்

உச்சை  
உரக்க

யாச்ஞா  
பிச்சை  
எடுத்தல்

च + म = चम वचि  
 च + य = च्य वाच्यम्  
 छ + र = छ कृच्छ्रम्  
 छ + व = छ्व उच्छ्वासः  
 ज + ज = जज मजनः  
 ज + झ = ज्ञ उज्झितम्  
 ज + य = ज्य राज्यम्  
 ज + र = ज वज्रम्  
 ज + व = ज्व ज्वरः  
 झ + य = झ्य झंझ्यः  
 ज्ञ + च = ज्ञ्व सञ्चिका  
 ज्ञ + ज = ज्ञ खञ्जः  
 ज्ञ + झ = ज्ञ झञ्जा

vaachmi	वाचमी
I speak	பேசுகிறேன்
vaachyam	वाच्यम्
To be told	சொல்ல
kruchchhram	வேண்டியது
Difficulty	கருச்சீரம்
uchchhvaasah	கஷ்டம்
Exhalation	உச்சீவாஸ :
sajjanah	ஸ்வாஸம்
Gentle men	ஸஜ்ஜன :
uyhitam	நல்லவன்
Discarded	உஜ்ஜீதம்
raajyam	விடப்பட்ட
Kingdom	ராஜ்யம்
vajram	ராஜ்யம்
Diamond	வஜ்ரம்
jvarah	வைரம்
Fever	ஜ்வர :
jhanjhyah	ஜ்வரம்
Cyclone	ஜீம்ஜீய :
saN'chikaa	புயல்
Bag	ஸஞ்சிகா
khaN'jah	பை
Lame	கஞ்ஜ :
jhaN'jhaa	நொண்டி
Clinking sound	ஜஞ்ஜா
	கண கண
	சுத்தம்

द + ख = दख विदखदिरः  
 द + च = दच विदचरः  
 द + ट = दट अट्टः  
 द + य = द्य नादयम्  
 द + र = द्र राष्ट्रम्  
 द + व = दव खदवा  
 द + स = दस लिदसु  
 द + य = द्य शाय्यम्  
 इ + ड = इड उड्डयनं  
 इ + म = इम कुड्मल  
 इ + य = इय जाड्यम्  
 ढ + य = ढ्य आढ्यः  
 ढ + र = ढ्र मेढ्रः

viTkhadirah	விடக்கீர்
A herb	முலிசை
viTcharah	விட்சர்
A herb	முலிசை
aTTah	அட்ட
naaTyam	நாடயம்
Dance	ஆடம்
raashhTram	ராஷ்ட்ரம்
Nation	நாடு
khaTvaa	காவா
Cot	கட்டம்
liTsu	லிட்சு
In the lickers	நக்சுபறிகளில்
shaaThyam	ஷாடயம்
Dishonesty	நேர்மையின்மை
uDDayanam	உட்டயணம்
Flying up	மேலே பறத்தல்
kuDmala	குடமல
Bud	மொட்டு
jaaDyam	ஜாடயம்
Lazyness	சோம்பன்
aaDhyah	ஆடயா
Rich man	பணக்காரன்
meDrah	மேட்ரா
Ram	செம்மறியாடு

ण् + ट = ण्ट कण्टक :	kaNTakah Thorn	கண்டக : முள்
ण् + ठ = ण्ठ कण्ठ :	kaNThah Throat	கண்ட <sup>2</sup> : தொண்டை
ण् + ड = ण्ड चण्ड :	chaNDah Terrific	சண்ட <sup>3</sup> : பயங்கரமான
ण् + ढ = ण्ह शण्ड :	shaNDhah Eunuch	ஸா <sup>2</sup> ண்ட <sup>4</sup> : அலி
ण् + ण = ण्ण क्षुण्णम्	kshhuNNam Crushed	கக்ஷுண்ணம் பொடியான
ण् + य = ण्य पुण्यम्	puNyam Virtue	புண்யம் புண்ணியம்
ण् + व = ण्व कण्व :	kaNvah A sage	கண்வ : முனிவர்
त् + क = त्क उत्कण्ठा	utkaNThaa Eagerness	உத்கண்ட <sup>2</sup> : ஆவல்
त् + ख = त्ख उत्खननम्	utkhananam Digging	உத்க <sup>2</sup> னனம் தோண்டுகல்
त् + त = त्त आयत्तम्	aayattam Getting ready	ஆயத்தம் தயாராக
त् + थ = त्थ उत्थानम्	utthaanam Getting up	உத்தா <sup>2</sup> னம் எழுதல்
त् + न = त्त यत्न :	yatnah Effort	யத்ன : முயற்சி
त् + प = त्त उत्पत्ति :	utpattih Production	உத்பத்தி : உற்பத்தி

त् + फ = त्तफ उत्फुल्ल :	utphullah Blossomed	உத்பு <sup>2</sup> ல்ல : மலர்ந்த
त् + म = त्तम आत्मा	aatmaa Inner Soul	ஆத்மா ஆத்மா
त् + य = त्तय अमात्य :	amaatyah Minister	அமாத்ய : மந்திரி
त् + र = त्तर पत्रम्	patram Letter	பத்ரம் கடிதம்
त् + व = त्तव त्वम्	tvam You	த்வம் நீ
त् + स = त्तस उत्सव :	utsavah Festival	உத்ஸவ : விழா
त् + य = त्तय तथ्यम्	tathyam Truth	தத்யம் உண்மை
द + ग = द्तग मुद्ग :	mudgah Green gram	முத் <sup>3</sup> க <sup>3</sup> : பச்சை பயிரு
द + घ = द्तघ उपोद्घात :	upodghaatah Preface	உபோத் <sup>3</sup> கா <sup>3</sup> த : முன்னுரை
द + द = द्तद उद्दण्ड :	uddaNDah Unbound	உத் <sup>3</sup> த <sup>3</sup> ண்ட <sup>3</sup> : கட்டற்ற
द + ध = द्तध वृद्धि :	vrudhdih Improvement	வ்ருத் <sup>3</sup> தி வளர்ச்சி
द + भ = द्तभ अद्भुतम्	adbhutam Wonderful	அத் <sup>3</sup> ப <sup>3</sup> தம் ஆச்சரியம்
द + म = द्तम सदम	sadma House	ஸத் <sup>3</sup> ம வீடு

द + य = द्य अद्य	adya Today	அத <sup>3</sup> ய இன்று
द + र = अद्रिः	adrih Mountain	அத் <sup>3</sup> ரி: மலை
द + व = द्वा विद्वान्	vidvaan Scholar	வித் <sup>3</sup> வான் வித்துவான்
ध + न = ध्न गृधुः	grudhnuh Greedy	க் <sup>3</sup> ருத் <sup>4</sup> னு: பொறாமை
ध + म = ध्म इध्मः	idhmah Fuel	இத் <sup>4</sup> ம: எரிபொருள்
ध + य = ध्य ध्यानम्	dhyaanam Meditation	த் <sup>4</sup> யானம் தியானம்
ध + र = ध्र गृध्रः	grudhrah Vulture	க் <sup>3</sup> ருத் <sup>4</sup> ர: ராஜாணி கழுகு
ध + व = ध्व ध्वान्तः	dhvaantah Darkness	த் <sup>4</sup> வான்த: இருட்டு
न् + त = न्त अन्तः	antah End	அந்த: முடிவு
न् + थ = न्थ रोमन्थः	romanthah Chewing	ரோமந்த் <sup>2</sup> : அசை போடுதல்
न् + द = न्द आनन्दः	aanandah Happiness	ஆனந்த: மகிழ்ச்சி
न् + ध = न्ध अन्धः	andhah Blind	அந்த் <sup>4</sup> : குருகு

न् + न = न्न अन्नम्	annam Food	அன்னம் சோறு
न् + म = म्म जन्म	janma Birth	ஜன்ம ஜன்மம்
न् + य = न्य अन्यः	anyah Other	அன்ய: மற்றவன்
न् + व = न्व अन्वयः	anvayah Going after	அன்வய: பின் செல்லுதல்
प् + त = प्त प्राप्तिः	praaptih Acceptance	ப்ராப்தி: ப்ராப்தி
प् + प = प्य पिप्पली	pippalee Long peper	பிப்பலீ திப்பிலி
प् + म = प्म पाप्मा	paapmaa Sin	ப்ராப்மா பாபம்
प् + य = प्य रूप्यम्	roopyam Silver	ரூப்யம் வெள்ளி
प् + र = प्र प्रजा	prajaa People	ப்ராஜா மக்கள்
प् + ल = प्ल आप्लवः	aaplavah Flood	ஆப்லவ: வெள்ளம்
प् + स = प्स ईप्सितम्	eepsitam Desired for	ஈப்ஸிதம் விரும்பியது
फ + य = फ्य स्फयम्	sphyam Wooden knife	ஈப் <sup>3</sup> யம் மரக்கத்தி
व + ज = व्ज कुब्ज	kubja crooked	குப்ஜ வளைந்த
व + द = व्द अब्दः	abdah Year	அப்த் <sup>3</sup> : வருடம்

ब + ध = वध लब्धि :	labdhih Gain	லப் <sup>3</sup> தி <sup>1</sup> : பெறுதல்
व + व = विव्वोक :	bibbokah Indifference through pride	பி <sup>3</sup> ப்போ <sup>3</sup> க <sup>3</sup> : திமிரால் உதாசீனம்
ब + य = व्य कलैव्यम्	kalaibyam Cowardice	கலைப் <sup>3</sup> யம் கோழை
ब + र = व ब्रह्मा	brahmaa Lord Brahma	ப் <sup>3</sup> ரஹ்மா பிரம்மா
भू + य = भ्य सभ्य :	sabhyah Civilized	ஸப் <sup>4</sup> ய : பண்புள்ள
भू + र = भ्र भ्रम :	bhramah Confusion	ப் <sup>4</sup> ரம் : குழப்பம்
म् + न = न्न निम्न :	nimnah Low	நிம் <sup>3</sup> ன : கீழே
म् + प = म्प कम्प :	kampah Shiver	கம்ப : நடுக்கம்
म् + फ = म्फ गुम्फनम्	gumphnam stringing together	கு <sup>3</sup> ம்ப் <sup>2</sup> னம் கோர்க்க
म् + व = म्ब अम्बा	ambaa Mother	அம்பா <sup>2</sup> அம்மா
म् + भ = म्भ कुम्भ :	kumbhah Pot	கும்ப் <sup>4</sup> : கும்பம்

म् + म = म्म सम्मानम्	sammaanam Respect	ஸம்மானம் மரியாதை
म् + य = म्य काम्यम्	kaamyam Wish or desire	காம்யம் ஆசை
म् + र = म्र आम्र :	aamrah Mango	ஆம்ர : மாமரம்
म् + ल = म्ल अम्ल :	amlah Sour	அம்ல : புளிப்பான
यू + य = यूय कय्यम्	krayyam Thing Exhibited for sale	கர்யம் வாங்குவதற்கான பொருள்
र + क = रक अर्क :	arkah Sun	அர்க : சூரியன்
र + ग = रग विर्ग :	visargah Dropping	விஸர்க <sup>3</sup> : தள்ளல்
र + घ = रघ अर्घ :	arghah Value	அர்க <sup>4</sup> : விலை
र + च = रच अर्चना	archanaa Worship	அர்சனா பூஜித்தல்
र + ज = रज वर्जनम्	varjanam Leaving	வர்ஜனம் தவிர்த்தல்
र + ण = रण कर्ण :	karNah Ear	கர்ண : காது
र + त = रत गर्त :	gartah Ditch	க <sup>3</sup> ர்த : பள்ளம்

र + थ = रथ अर्थः	arthalh Meaning	அந்த <sup>2</sup> : பொருள்
र + ध = रध अर्धम्	ardham Half	அந்த <sup>1</sup> ம் பாதி
र + प = रप सर्पः	sarpah Snake	ஸர்ப : பாம்பு
र + भ = रभ अर्भकः	arbhakah A child	அர்ப <sup>1</sup> க : சிறு குழந்தை
र + म = रम कर्म	karma Deed	கர்ம வேலை
र + य = रय कार्यम्	kaaryam Work	கார்யம் வேலை
र + व = रव पर्वतः	parvatah Mountain	பர்வத : மலை
र + श = रश स्पर्शः	sparshah Touch	ஸ்பர்ஸ <sup>2</sup> : தொடுதல்
ल + क = लक वल्कलम्	valkalam Bark of a tree	வல்கலம் மரவுரி
ल + ग = लग फाल्गुनम्	phaalgunam 12th Month	பா <sup>1</sup> ல்கு <sup>3</sup> னம் பங்குனி
ल + प = लप स्वल्पः	svalpah Little	ஸ்வல்ப : சிறிய
ल + भ = लभ प्रगल्भः	pragalbhah Bold	ப்ரக <sup>3</sup> ல்ப <sup>4</sup> : தைர்யமுள்ள
ल + म = लम गुल्मः	gulmah Bush	கு <sup>3</sup> ல்ம : புதர்

ल + य = लय शल्यम्	shalyam Spear	ஸ <sup>2</sup> ல்யம் ஈட்டி
ल + ल = लल मल्लिका	mallikaa Jasmine	மல்லிகா மல்லிகை
ल + व = लव विल्वः	bilvah 'Bilva' leaf	பில்வ : வில்வம்
व + य = व्य व्योम	vyoma Sky	வ்யோம ஆகாயம்
श + च = श्च प्रायश्चित्तम्	praayashchitta m Expiation	ப்ராயஸ <sup>2</sup> சித்தம் பிராயசித்தம்
श + न = श्न प्रश्नः	prashnah Question	ப்ரஸ <sup>2</sup> ன் : கேள்வி
श + म = श्म वेश्म	veshma House	வேஸ <sup>2</sup> ம் வீடு
श + य = श्य श्यामः	shyaamah Black	ஸ <sup>2</sup> யாம : கருப்பான
श + र = श्र श्रमः	shramah Difficult effort	ஸ <sup>2</sup> ரம : கஷ்டம்
श + ल = श्ल श्लक्ष्णम्	shlakshhNam Smooth	ஸ <sup>2</sup> லக்ஷ்ணம் மென்மையான
श + व = श्व अश्वः	ashvah Horse	அஸ் <sup>2</sup> வ : குதிரை
स् + क = स्क स्कन्दः	skandah Lord Subramanya	ஸ்கந்த : முருகன்

स् + त = स्त अस्तम्	astam Sun set	அஸ்தம் அஸ்தமனம்
स् + थ = म्थ अस्थि	asthi Bone	அஸ்தி எலும்பு
स् + प = स्प स्पर्शः	sparshah Touch	ஸ்பர்ஸு தொடுதல்
स् + फ = स्फ स्फुलिंगः	sphulingah Scattering sparks of fire	ஸ்பு2லிங்கு நெருப்பு பொறி
स् + म = म्म भस्म	bhasma Ash	பீஸம் சாம்பல்
स् + य = म्य आस्यम्	aasyam Face	ஆஸ்யம் முகம்
स् + र = स्र अजस्रम्	ajasram Ever	அஜஸ்ரம் எப்பொழுதும்
स् + व = म्व स्वामी	svaamee Owner	ஸ்வாமீ உடையவன்
स् + म = म्म भिस्सा	bhissaa Cooked rice	பிஸ்ஸா சாதம்
ह + न = ह्न अपह्नुति	apahnuti Denial of truth	அபஹ்நுதி உன்மையை மறுத்தல்
ह + म = म जिह्म	jihma Curved	ஜிஹ்ம கோணல்
ह + य = ह्य ह्यः	hyah Yesterday	ஹ்ய நேற்று
ह + र = ह्र ह्रदः	hradah Sea.lake etc.	ஹ்ரத குளம்
ह + ल = ह्ल आह्लादः	aahlaadah Pleasure	ஆஹ்லாத சந்தோசம்
ह + व = व जिह्वा	jihvaa Tongue	ஜிஹ்வா நாக்கு

अयम् रामः	ayam raamah This (is) Rama	அயம் ராம இவன் ராமன்
अयम् देवः	ayam devah This (is) God	அயம் தேவ இவன் தேவன்
इयं सीता	iyam seeta This (is) seeta	இயம் சீதா இவள் சீதா
इयं देवी	iyam devee This (is) God	இயம் தேவீ இவள் தேவி
इदं पुस्तकम्	idam pustakam This is (a) book	இதம் புத்தகம் இது புத்தகம்
इदं विशालम्	idam vishaalam This is big	இதம் விஸால் இது பெரியது
त्वं छात्रः	tvam chhatrah You (are a) student	த்வம் சாத்திர நீ மாணவன்
त्वं छात्रा	tvam chhaatra You (are a) student	த்வம் சாத்திரா நீ மாணவி
अहं बालः	aham balah I (am) (a) boy	அஹம் பால் நான் சிறுவன்
अहं बाला	aham baalaa I (am) (a) girl	அஹம் பாலா நான் சிறுமி
एषः ग्रामः	eshhah graamah This (is) village	ஏஷ கிராமம்
एषः विशालः	eshhah vishaalah This (is) big	ஏஷ விஸால்
एषा नदी	eshhaa nadi This (is) river	ஏஷா நதி இது ஆறு
एषा गभीरा	eshhaa gabheeraa This (is) deep	ஏஷா கப்பீரா இது ஆழமானது
एतत् नगरम्	etat nagaram This (is) town	ஏதத் நகரம் இது நகரம்
एतत् शोभनम्	etat shobhanam This (is) nice	ஏதத் ஸோப்னம் இது அழகானது
सः गणेशः	sah gaNeshah He (is) Ganesh	ஸ கணேஸ் அவன் கணேசன்
सः शिवपुत्रः	sah shivaputrah He (is) Siva's Son	ஸ சிவபுத்ர அவன் சிவபுத்ரன்

सा लक्ष्मी  
सा विष्णुपत्नी

तत् वस्त्रम्  
तत् मदीयम्

असौ सुरेशः  
असौ मम सखा

असौ रमा  
असौ मम सखी

अदः पुष्पम्  
अदः रक्तम्

सः किं  
करोति?

सः पुस्तकं  
पठति

सा किं  
करोति?

सा ओदनं  
पचति

saa lakshhmee  
She (is) Laxmi  
saa vishhNupatee  
She (is) Vishnu's  
wife

tat vastram  
That (is) cloth  
tat mdeeyam  
That (is) mine

asau sureshah  
He (is) Suresh  
asau mama sakhaa  
He (is) my friend

asau ramaa  
She (is) Rama  
asau mama sakhee  
She (is) my friend

adah pushhpam  
That (is) flower  
adah raktam  
That (is) red

sah kim karoti ?  
What (is) he doing ?

sah pustakam  
paThati  
He (is) reading  
book.

saa kim karoti ?  
What (is) she doing ?

saa oodanam  
pachati  
She (is) cooking  
food

ஸா லக்ஷ்மீ  
அவள் லக்ஷ்மீ  
ஸா விஷ்ணு பத்னீ  
அவள் விஷ்ணுவின்  
மனைவி

தத் வஸ்த்ரம்  
அது துணி  
தத் மதீயம்  
அது என்னுடையது

அஸௌ ஸுரேஷ்  
அவன் ஸுரேஷ்  
அஸௌ மம ஸகா  
அவன் என் நண்பன்

அஸௌ ரமா  
இவள் ரமா  
அஸௌ மம ஸகீ  
இவள் என் தோழி

அதஃ புஷ்பம்  
அது பூ  
அதஃ ரக்தம்  
அது சிவப்பானது

ஸஃ கிம் கரோதி?  
அவன் என்ன  
செய்கிறான்?

ஸஃ புஸ்தகம் பட்<sup>2</sup>தி  
அவன் புத்தகம்  
படிக்கிறான்

ஸா கிம் கரோதி?  
அவள் என்ன  
செய்கிறாள்?

ஸா ஓத<sup>3</sup>னம் பசதி  
அவள் சோறு  
சமைக்கிறாள்

एषः किं  
करोति?

एषः दुग्धं  
पिबति

एषा किं  
करोति?

एषा गीतं  
गायति

अयं किं  
करोति?

अयं चित्रं  
पश्यति

इयं किं  
करोति?

इयं आमं  
खादति

त्वम् किं  
करोषि?

त्वम् गृहं  
गच्छसि

eshhah kim karoti?  
What (is) he doing?

eshhah dugdham  
pibati  
He (is) drinking  
milk

eshhaa kim karoti ?  
What (is) she doing ?

eshhaa geetam  
gaayati  
She (is) singing  
song

ayam kim karoti ?  
What (is) he doing ?

ayam chitram  
pashyati  
He (is) seeing  
picture

iyam kim karoti ?  
What (is) she doing ?

iyam aamram  
khadati  
She (is) eating  
mango

tvam kim karoshihi ?  
What (are) you  
doing ?

tvam gruham  
gachchhasi  
You (are) going  
home

ஏஷஃ கிம் கரோதி?  
இவன் என்ன  
செய்கிறான்?

ஏஷஃ துக்<sup>3</sup>த<sup>4</sup>ம்  
பிப<sup>3</sup>தி  
இவன் பால்  
குடிக்கிறான்

ஏஷா கிம் கரோதி?  
இவள் என்ன  
செய்கிறான்?

ஏஷா கீ<sup>3</sup>தம் கா<sup>3</sup>யதி  
இவள் பாட்டு  
பாடுகிறாள்

அயம் கிம் கரோதி?  
இவன் என்ன  
செய்கிறான்?

அயம் சித்ரம்  
பஸ்<sup>2</sup>யதி  
இவன் படம்  
பார்க்கிறான்

இயம் கிம் கரோதி?  
இவள் என்ன  
செய்கிறான்?

இயம் ஆம்ரம்  
கா<sup>3</sup>த<sup>3</sup>தி  
இவள் மாம்பழம்  
சாப்பிடுகிறாள்

த்வம் கிம் கரோஷி?  
நீ என்ன  
செய்கிறாய்?

த்வம் க்<sup>3</sup>ருஹம்  
க<sup>3</sup>ச்சஸி  
நீ வீட்டிற்கு  
செல்கிறாய்

अहं किं करोमि?	aham kim karomi? What (am) I doing?	அஹம் கிம் கரோமி? நான் என்ன செய்கிறேன்?
अहं पत्रं लिखामि	aham patram lkhaamu I (am) writing letter	அஹம் பத்ரம் லிகாமி நான் கடிதம் எழுதுகிறேன்
तत् किं अस्ति?	tat kim asti ? What is that?	தக் கிம் அஸ்தி? அது என்ன?
तत् गृहं अस्ति	tat guruham asti That is house	தக் க்ருஹம் அஸ்தி
एतत् किं अस्ति?	etat kim asti? What is this ?	அது வீடு ஏதக் கிம் அஸ்தி? இது என்ன?
एतत् पुष्पम् अस्ति	etat pushhpam asti This is flower	ஏதக் புஷ்பம் அஸ்தி இது பூ

## वर्षे द्वादश मासा ः भवन्ति

- 1 | चैत्र ः
- 2 | वैशाख ः
- 3 | ज्येष्ठ ः
- 4 | आषाढ ः
- 5 | श्रावण ः
- 6 | भाद्र ः
- 7 | आश्विन ः
- 8 | कार्तिक ः
- 9 | मार्गशीर्ष ः
- 10 | पौष ः
- 11 | माघ ः
- 12 | फाल्गुन ः

## मासे द्वौ पक्षौ

कृष्णपक्ष :

शुक्लपक्ष :

## सप्ताहे सप्त दिनानि

- 1 | सोमवासरः
- 2 | मङ्गलवासरः
- 3 | बुधवासरः
- 4 | गुरुवासरः
- 5 | शुकवासरः
- 6 | शनिवासरः
- 7 | रविवासरः

शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम्  
विश्वाकारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम् ।  
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यम्  
वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् ॥

या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता  
या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ।  
या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा पूजिता  
सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा ॥

त्वमेव माता च पिता त्वमेव  
त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।  
त्वमेव विद्या द्रविणं त्वमेव  
त्वमेव सर्वं मम देव देव ॥

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः ।  
गुरुः साक्षात्परब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥

ईश : देव : गौरीजानि :  
विष्णु : देव : लक्ष्मीजानि : ।  
ब्रह्मा देव : वाणीजानि :  
राम : देव : सीताजानि : ॥

राजा स्निग्ध : मन्त्री ज्ञानी  
सत्यान्वेषी न्यायाधीश : ।  
शूर : भक्त : चेत्सेनानी  
देशे तस्मिन् वास : कार्य : ॥

गङ्गास्नानं देवध्यानम्  
काञ्चीवास : काशीमृत्यु : ।  
धर्मज्ञानम् कर्मप्रीति :  
भाग्यायत्तम् सर्वञ्चैतत् ॥

मृत्यु : नित्य : वेदो नित्य :  
नार्थो नित्य : नित्यं ब्रह्म ।  
प्रातः स्नानम् देवध्यानम्  
सज्जनसेवा नित्यं कर्म ॥



# Text book for Sanskrit Students

Book no. Two

## LESSON-1

सः बालकः अस्ति	He is (a) boy அவன் சிறுவன்
सा बालिका अस्ति	She is (a) Girl அவள் சிறுமி
तत् फलम् अस्ति	That is (a) Fruit அது பழம்
त्वं बालकः असि	You are (a) boy நீ சிறுவன்
त्वं बालिका असि	You are (a) Girl நீ சிறுமி
अहं अध्यापकः अस्मि	I am (a) Teacher (M) நான் ஆசிரியர்
अहं अध्यापिका अस्मि	I am (a) Teacher (F) நான் ஆசிரியை
तौ बालिकौ स्तः	They two are boys அவர்கள் இருவரும் சிறுவர்கள்
ते बालिके स्तः	They two are girls அவர்கள் இருவரும் சிறுமிகள்
ते फले स्तः	These are fruits இது பழங்கள்
युवाम् बालकौ स्थः	You two are boys நீங்கள் இருவரும் சிறுவர்கள்
युवाम् बालिके स्थः	You two are Girls நீங்கள் இருவரும் சிறுமிகள்
आवाम् अध्यापकौ स्वः	We two are Teachers(M) நாம் இருவரும் ஆசிரியர்கள்
आवाम् अध्यापिके स्वः	We two are Teachers(F) நாம் இருவரும் ஆசிரியர்கள்
ते बालकाः सन्ति	They are boys

அவர்கள் அனைவரும் சிறுவர்கள்

ता: बालिका: सन्ति

They are Girls

அவர்கள் அனைவரும் சிறுமிகள்

तानि फलानि सन्ति

They are fruits

அவை அனைத்தும் பழங்கள்

यूयम् बालका: स्थ

You all are boys

நீங்கள் அனைவரும் சிறுவர்கள்

यूयम् बालिका: स्थ

You all are Girls

நீங்கள் அனைவரும் சிறுமிகள்

वयम् अध्यापका: स्मः

We all are Teacher (M)

நாம் அனைவரும் ஆசிரியர்கள்

वयम् अध्यापिका स्मः

We all are Teacher (F)

நாம் அனைவரும் ஆசிரியைகள்

Observe that according to the subject the form of the verb changes

सः अस्ति

तौ स्तः

ते सन्ति

त्वं असि

युवाम् स्थः

यूयम् स्थ

अहं अस्मि

आवां स्वः

वयम् स्मः

## LESSONS-2

सः बालकः पुस्तकम् पठति

That boy (is) reading (a) book

அந்த சிறுவன் புஸ்தகம் படிக்கிறான்

सा बालिका पुस्तकम् पठति

That girl (is) reading (a) book

அந்த சிறுமி புஸ்தகம் படிக்கிறாள்

तत् मित्रम् पुस्तकम् पठति

That friend (is) reading (a) book

அந்த நண்பன் புஸ்தகம் படிக்கிறான்

त्वं पुस्तकम् पठसि

You (are) reading (a) book

நீ புஸ்தகம் படிக்கிறாய்

अहं पुस्तकम् पठामि

I am reading (a) book

நான் புஸ்தகம் படிக்கிறேன்

तौ छात्रौ पुस्तकम् पठतः

Those (two) students (M) are reading (a) book

அந்த இரு மாணவர்கள் படிக்கிறார்கள்

ते छात्रे पुस्तकम् पठतः

Those (two) students (F) are reading (a) book

அந்த இரு மாணவிகள் படிக்கிறார்கள்

ते मित्रे पुस्तकम् पठतः

Those (two) Friends (M) are reading (a) book

அந்த இரு மாணவர்கள் படிக்கிறார்கள்

युवाम् पुस्तकम् पठथः

You (two) (are) reading (a) book

நீங்கள் இருவரும் புஸ்தகம் படிக்கிறீர்கள்

आवाम् पुस्तकम् पठावः

We (two) (are) reading (a) book

நாங்கள் இருவரும் புஸ்தகம் படிக்கிறோம்

ते बालकाः पुस्तकम् पठन्ति

Those boys are (M) reading (a) book

அந்த சிறுவர்கள் புஸ்தகம் படிக்கிறார்கள்

ताः बालिकाः पुस्तकम् पठन्ति

Those Girls are (F) reading (a) book

அந்த சிறுமிகள் புஸ்தகம் படிக்கிறார்கள்

तानि मित्राणि पुस्तकम् पठन्ति

Those Friends are (M) reading (a) book

அந்த நண்பர்கள் புஸ்தகம் படிக்கிறார்கள்

यूयम् पुस्तकम् पठथ

You all are (M) reading book

நீங்கள் புஸ்தகம் படிக்கிறீர்கள்

वयम् पुस्तकम् पठामः

We all (are) reading book

நாம் புஸ்தகம் படிக்கிறோம்

सः बालकः पुस्तके पठति

That boy is (M) reading (two) books

அந்த சிறுவன் இரண்டு புஸ்தகம் படிக்கிறான்

सा बालिका पुस्तके पठति

That Girl (is) reading (two) books

அந்த சிறுமி இரண்டு புஸ்தகம் படிக்கிறாள்

तत् मित्रम् पुस्तके पठति

That Friend is reading (two) books

அந்த நண்பன் இரண்டு புஸ்தகம் படிக்கிறான்

त्वम् पुस्तके पठसि

You (are) reading (two) books

நீ இரண்டு புஸ்தகங்களை படிக்கிறாய்

अहं पुस्तके पठामि

I am reading (two) books

நான் இரண்டு புஸ்தகம் படிக்கிறேன்

तौ छात्रौ पुस्तके पठतः

Those Two students are (M) reading (two) books

அந்த இரு மாணவர்கள் இரு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

बालिके पुस्तके पठतः

Those Two Girls (are) reading (two) books

அந்த இரு மாணவி இரு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

ते मित्रे पुस्तके पठतः

Those Two Friends are (M) reading (two) books

அந்த இரு மாணவர்கள் இரு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

युवाम् पुस्तके पठथः

You two are reading (two) books

நீங்கள் இருவரும் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறீர்கள்.

आवाम् पुस्तके पठावः

We two are reading (two) books

நாம் இருவரும் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறோம்.

ते बालकाः पुस्तके पठन्ति

Those boys are reading (two) books

அந்த சிறுவர்கள் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்.

ताः बालिकाः पुस्तके पठन्ति

Those girls are reading (two) books

அந்த சிறுமிகள் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்.

तानि मित्राणि पुस्तके पठन्ति

Those friends are reading (two) books

அந்த நண்பர்கள் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்.

युयम् पुस्तकानि पठन्ति

You all are reading (two) books

நீங்கள் இரண்டு புஸ்தகங்களை  
படிக்கிறீர்கள்.

वयम् पुस्तके पठामः

We all are reading (two) books

நாம் இரண்டு புஸ்தகங்களை படிக்கிறோம்

सः बालकः पुस्तकानि पठति

That boy is reading (many) books

அந்த சிறுவன் புஸ்தகங்களை படிக்கிறான்.

सा बालिका पुस्तकानि पठति

That Girl is reading (many) books

அந்த சிறுமி புஸ்தகங்களை படிக்கிறாள்

तत् मित्रम् पुस्तकानि पठति

That Friend is reading (many) books

அந்த நண்பர் புஸ்தகங்களை படிக்கிறான்

त्वम् पुस्तकानि पठसि

You are reading (many) books

நீ புஸ்தகங்களை படிக்கிறாய்

अहं पुस्तकानि पठामि

I am reading (many) books

நான் புஸ்தகங்களை படிக்கிறேன்

तौ छात्रौ पुस्तकानि पठतः

Those two students (M) are reading (many) books

அந்த (இரு) சிறுவர்கள் புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

ते बालिके पुस्तकानि पठतः

Those two students (F) are reading (many) books

அந்த (இரு) சிறுமிகள் புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

ते मित्रे पुस्तकानि पठतः

Those two Friends are reading (many) books

அந்த (இரு) நண்பர்கள் புஸ்தகங்களை  
படிக்கிறார்கள்

यूवाम् पुस्तकानि पठथ

You two are reading (many) books

நீங்கள் இருவரும் புஸ்தகங்களை படிக்கிறீர்கள்

आवाम् पुस्तकानि पठावः

We (two) are reading (many) books

நாம் இருவரும் புஸ்தகங்களை படிக்கிறோம்

ते बालकाः पुस्तकानि पठन्ति

Those boys (are) reading (many) books

அந்த சிறுவர்கள் புஸ்தகங்களை படிக்கிறார்கள்

ता बालिकाः पुस्तकानि पठन्ति

Those Girls (are) reading (many) books

அந்த சிறுமிகள் புஸ்தகங்களை படிக்கிறார்கள்

तानि मित्राणि पुस्तकानि पठन्ति

Those Friends (are) reading (many) books

அந்த நண்பர்கள் புஸ்தகங்களை படிக்கிறார்கள்

यूयम् पुस्तकानि पठथ

You all (are) reading (many) books

நீங்கள் புஸ்தகங்களை படிக்கிறீர்கள்

वयम् पुस्तकानि पठामः

We all (are) reading (many) books

நாம் புஸ்தகங்களை படிக்கிறோம்

## Lessons- 3

सः बालकः आसीत्

He was (a) boy

அவன் சிறுவனாக இருந்தான்

सा बालिका आसीत्

She was (a) Girl

அவள் சிறுமியாக இருந்தாள்

तत् फलम् आसीत्

That was (a) fruit

அது பழமாக இருந்தது

त्वं बालकः आसीः

You were (a) boy

நீ சிறுவனாக இருந்தாய்

त्वं बालिका आसीः

You were (a) Girl

நீ சிறுமியாக இருந்தாய்

अहं अध्यापकः आसम्

I was (a) teacher (M)

நான் ஆசிரியனாக இருந்தேன்

अहं अध्यापिका आसम्

I was (a) teacher (F)

நான் ஆசிரியையாக இருந்தேன்

तौ बालकौ आस्ताम्

They two were boys

அவர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தார்கள்

बालके आस्ताम्

They two were girls

அவர்கள் இருவரும் சிறுமிகளாக இருந்தார்கள்

ते फले आस्ताम्

Those two were fruits

அவை இரண்டு பழங்களாக இருந்தன

युवाम् बालकौ आस्तम्

You two were boys

நீங்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தீர்கள்

युवाम् बालिके आस्तम्

You two were girls

நீங்கள் இருவரும் சிறுமிகளாக இருந்தீர்கள்

आवाम् अध्यापकौ आस्व

We two were Teachers (M)

நாம் இருவரும் ஆசிரியர்களாக இருந்தோம்

आवाम् अध्यापको आस्व

We two were Teachers (F)

நாம் இருவரும் ஆசிரியைகளாக இருந்தோம்

ते बालकः आसम्

They were boys

அவர்கள் சிறுவர்களாக இருந்தார்கள்

ताः बालिकाः आसम्

They were girlss

तानि फलानि आसन्

அவர்கள் சிறுமிகளாக இருந்தார்கள்

Those were Fruits

यूयम् बालकाः आस्त

அவைகள் பழங்களாக இருந்தன

You all were boys

यूयम् बालिकाः आस्त

நீங்கள் சிறுவர்களாக இருந்தீர்கள்

You all were Girls

वयम् अद्यापकाः आस्म

நீங்கள் சிறுமிகளாக இருந்தீர்கள்

We all were teachers (M)

நாம் ஆசிரியர்களாக இருந்தோம்

वयम् अद्यापिका : आस्म

We all were teachers (F)

நாம் ஆசிரியைகளாக இருந்தோம்

## Lessons -4

सः बालकः पुस्तकम् अपठत्

That boys read (a) book.

*அந்த சிறுவன் புஸ்தகம் படிக்கிறான்*

सा बालिका पुस्तकम् अपठत्

That Girls read (a) book.

*அந்த சிறுமி புஸ்தகம் படிக்கிறாள்*

तत् मित्रम् पुस्तकम् अपठत्

That friend read (a) book.

*அந்த நண்பன் புஸ்தகம் படித்தான்*

त्वं पुस्तकम् अपठः

You read read (a) book.

*நீ புஸ்தகம் படித்தாய்*

अहं पुस्तकम् अपठम्

I read (a) book.

*நான் புஸ்தகம் படித்தேன்*

तौ छात्रौ पुस्तकम् अपठताम्

Those two students read book

*அந்த இரு மாணவர்கள் புஸ்தகம் படித்தார்கள்*

ते बालिके पुस्तकम् अपठताम्

Those two Girls read book

*அந்த இரு மாணவிகள் புஸ்தகம் படித்தார்கள்*

ते मित्रे पुस्तकम् अपठताम्

Those two friends read book

*அந்த இரு நண்பர்கள் புஸ்தகம் படித்தார்கள்*

युवाम् पुस्तकम् अपठतम्

You two read book

*நீங்கள் இருவரும் புஸ்தகம் படித்தீர்கள்*

आवाम् पुस्तकम् अपठाम

We two read book

*நாம் இருவரும் புஸ்தகம் படித்தோம்*

ते बालकाः पुस्तकम् अपठन्

Those boys read book

*அந்த சிறுவர்கள் மாணவர்கள் புஸ்தகம் படித்தார்கள்*

ताः बालिकाः पुस्तकम् अपठन्

Those Girls read book

*அந்த சிறுமிகள் புஸ்தகம் படித்தார்கள்*

तानि मित्राणि पुस्तकम् अपठन्

Those Friends read books

*அந்த நண்பர்கள் புஸ்தகம் படித்தார்கள்*

यूयम् पुस्तकानि पठथ

You all read many books

*நீங்கள் புஸ்தகங்களை படிக்கிறீர்கள்*

वयम् पुस्तकानि पठामः

We all read books

*நாம் புஸ்தகங்களை படிக்கிறோம்*

## Lesson-5

तत्र सः बालकः भविष्यति

That boy will be there

அங்கே அந்த சிறுவன் இருப்பான்

तत्र सा बालिका भविष्यति

That girl will be there

அங்கே அந்த சிறுமி இருப்பாள்

तत्र तत् फलम् भविष्यति

That fruit will be there

அங்கே அந்த பழம் இருக்கும்

त्वं छात्रः भविष्यासि

You will become (a) student (M)

நீ மாணவனாக ஆவாய்

त्वं छात्रा भविष्यासि

You will become (a) student (F)

நீ மாணவியாக ஆவாய்

अहं अध्यापकः भविष्यामि

I will become (a) Teacher(M)

நான் ஆசிரியனாக ஆவேன்

अहं अध्यापिका भविष्यामि

I will become (a) Teacher(F)

நான் ஆசிரியையாக ஆவேன்

तत्र तौ बालकौ भविष्यतः

Those two boys will be there

அந்த இரு சிறுவர்கள் அங்கே இருப்பார்கள்

तत्र ते बालिके भविष्यतः

Those two Girls will be there

அந்த இரு சிறுமிகள் அங்கே இருப்பார்கள்

तत्र ते फले भविष्यतः

Those two fruits will be there

அந்த இரு பழங்களும் அங்கே இருக்கும்

युवाम् छात्रौ भविष्यथ

You both will become students (M)

நீங்கள் இருவரும் சிறுவர்களாக ஆவீர்கள்

ते बालकाः पुस्तकानि अपठत्

Those boys read Many books

அந்த சிறுவர்கள் புத்தகங்களை படித்தார்கள்

ताः बालिकाः पुस्तकानि अपठत

Those Girls read many books

அந்த சிறுமிகள் புத்தகங்களை படித்தார்கள்

तानि मित्राणि पुस्तकानि

Those Friends read many books

அந்த நண்பர்கள் புத்தகங்களை படித்தார்கள்

यूयम् पुस्तकानि अपठत

You all read (many) books

நீங்கள் புத்தகங்களை படித்தீர்கள்

वयम् पुस्तकानि अपठाम

We all read many books

यूयम् छात्रे भविष्यथः	நாம் புஸ்தகங்களை படித்தோம் You both will become students (F) நீங்கள் இருவரும் சிறுமிகளாக ஆவீர்கள்
आवाम् अध्यापको भविष्यावः	We two will will become Teachers(M) நாம் இருவர்களும் ஆசிரியர்களாக ஆவோம்
आवाम् अध्यापिका भविष्यावः	We two will will become Teachers(F) நாம் இருவர்களும் ஆசிரியைகளாக ஆவோம்
तत्र ते छात्राः भविष्यन्ति	Those boys will be there அந்த சிறுவர்கள் அங்கே இருப்பார்கள்.
तत्र ताः बालिकाः भविष्यन्ति	Those Girls will be there அந்த சிறுமிகள் அங்கே இருப்பார்கள்
तानि फलानि भविष्यन्ति	Those are Fruits அவை பழங்களாக ஆகும்
यूयम् छात्राः भविष्यथ	You will become studets நீங்கள் அனைவரும் சிறுவர்களாக ஆவீர்கள்
तत्र यूयम् बालिकाः भविष्यथ	Those Girls will be there நீங்கள் அனைவரும் சிறுமிகளாக ஆவீர்கள்
वयम् अध्यापकाः भविष्यामः	We all will become teachers (M) நாம் அனைவரும் ஆசிரியர்களாக ஆவோம்
वयम् अध्यापिकाः भविष्यामः	We all will become teachers (F) நாம் அனைவரும் ஆசிரியைகளாக ஆவோம்

## Lessons-6

सः बालकः पुस्तकम् पठिष्यति

That boy will read (a) book

*அந்த சிறுவன் புத்தகம் படிப்பான்*

बालिका पुस्तकम् पठिष्यति

That Girl will read (a) book

*அந்த சிறுமி புத்தகம் படிப்பாள்*

तत् मित्रम् पुस्तकम् पठिष्यति

That friend will read (a) book

*அந்த நண்பன் புத்தகம் படிப்பான்*

त्वम् पुस्तकम् पठिष्यसि

You will read (a) book

*நீ புத்தகம் படிப்பாய்*

अहं पुस्तकम् पठिष्यामि

I will read (a) book

*நான் புத்தகம் படிப்பேன்*

तौ छात्रौ पुस्तकम् पठिष्यतः

Those (two) students will read (a) book

*அந்த இரு மாணவர்கள் புத்தகம் படிப்பார்கள்*

ते बालिके पुस्तकम् पठिष्यतः

Those (two) Girls will read (a) book

*அந்த இரு மாணவிகள் புத்தகம் படிப்பார்கள்*

ते मित्रे पुस्तकम् पठिष्यतः

Those (two) friends will read (a) book

*அந்த இரு நண்பர்கள் புத்தகம் படிப்பார்கள்*

युवाम् पुस्तकम् पठिष्यथः

You (two) will read (a) book

*நீங்கள் இருவரும் புத்தகம் படிப்பீர்கள்*

आवाम् पुस्तकम् पठिष्यावः

We (two) will read (a) book

*நாங்கள் இருவரும் புத்தகம் படிப்போம்*

ते बालकः पुस्तकम् पठिष्यन्ति

Those boys will read (a) book

*அந்த சிறுவர்கள் புத்தகம் படிப்பார்கள்*

ताः बालिकाः पुस्तकम् पठिष्यन्ति

Those Girls will read (a) book

*அந்த சிறுமிகள் புத்தகம் படிப்பார்கள்*

तानि मित्राणि पुस्तकम् पठिष्यन्ति

Those friends will read (a) book

*அந்த நண்பர்கள் புத்தகம் படிப்பார்கள்*

यूयम् पुस्तकम् पठिष्यथ

You all will read (a) book

*நீங்கள் இருவரும் புத்தகம் படிப்பீர்கள்*

वयम् पुस्तकम् पठिष्यामः

We all will read (a) book

*நாங்கள் இருவரும் புத்தகம் படிப்போம்*

सः बालकः पुस्तके पठिष्यति

That boy will read (two)books

*அந்த சிறுவர்கள் புத்தகம் படிப்பார்கள்*

सा बालिका पुस्तके पठिष्यति

That Girl will read (two)books

அந்த சிறுமிகள் புஸ்தகம் படிப்பார்கள்

तत् मित्रम् पुस्तके पठिष्यति

That Friend will read (two)books

அந்த நண்பர்கள் புஸ்தகம் படிப்பார்கள்

त्वम् पुस्तके पठिष्यसि

You will read (two) books

நீங்கள் இரண்டு புஸ்தகம் படிப்பாய்

अहं पुस्तके पठिष्यामि

I will read (two)books

நான் இரண்டு புஸ்தகம் படிப்பேன்

तो छात्री पुस्तके पठिष्यतः

Those (two) students will read (two)books

அந்த இருமாணவர்கள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

ते बालिक पुस्तके पठिष्यतः

Those (two) Girls will read (two)books

அந்த இருமாணவிகள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

ते मित्रे पुस्तके पठिष्यतः

Those (two) friends will read (two)books

அந்த இரு நண்பர்கள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

चुवाम् पुस्तके पठिष्ययः

You (two) will read (two)books

நீ இருவரும் இரண்டு புஸ்தகம் படிப்பாய்

आवाम् पुस्तके पठिष्यावः

We (two) will read (two)books

நாம் இருவரும் இரண்டு புஸ்தகம் படிப்பேன்

ते बालकाः पुस्तके पठिष्यन्ति

Those boys will read (two)books

அந்த சிறுவர்கள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

ताः बालिकाः पुस्तके पठिष्यन्ति

Those Girls will read (two)books

அந்த சிறுமிகள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

तानि मित्राणि पुस्तके पठिष्यन्ति

Those Friends will read (two)books

அந்த நண்பர்கள் இரண்டு புஸ்தகம் படிப்பார்கள்

यूयम् पुस्तके पठिष्यथ

You all will read (two)books

நீங்கள் இருவரும் இரண்டு புஸ்தகம் படிப்பீர்கள்

वयम् पुस्तके पठिष्यामः

We all will read (two)books

நாங்கள் இருவரும் இரண்டு புஸ்தகம் படிப்போம்

सः बालकः पुस्तकानि पठिष्यति

That boy will read many books

அந்த சிறுவர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

तत् मित्रम् पुस्तकानि पठिष्यति

That friend will read many books

அந்த நண்பர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

त्वं पुस्तकानि पठिष्यसि

You will read many books

நீங்கள் புஸ்தகங்கள் படிப்பீர்கள்

अहं पुस्तकानि पठिष्यामि

I will read many books

நாங்கள் புஸ்தகங்கள் படிப்போம்

ते बालिके पुस्तकानि पठिष्यतः

Those two students will read many books

அந்த இரு மாணவர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

ते मित्रे पुस्तकानि पठिष्यतः

Those two Friends will read many books

அந்த இரு நண்பர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

युवाम् पुस्तकानि पठिष्यथः

You two will read many books

நீங்கள் இருவரும் புஸ்தகங்கள் படிப்பீர்கள்

आवाम् पुस्तकानि पठिष्यावः

We two students will read many books

நாங்கள் இருவரும் புஸ்தகங்கள் படிப்போம்

ते बालकाः पुस्तकानि पठिष्यन्ति

Those boys will read many books

அந்த சிறுவர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

ते बालकाः पुस्तकानि पठिष्यन्ति

Those girls will read many books

அந்த சிறுமிகள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

तानि मित्राणि पुस्तकानि पठिष्यन्ति

Those Friends will read many books

அந்த நண்பர்கள் புஸ்தகங்கள் படிப்பார்கள்

यूषम् पुस्तकानि पठिष्य च

You all will read many books

நீங்கள் புஸ்தகங்கள் படிப்பீர்கள்

वयम् पुस्तकानि पठिष्यामः

We all will read many books

நாங்கள் புஸ்தகங்கள் படிப்போம்

## Lesson 7

अयं वृक्षः विशालः अस्ति

This tree is large

இந்த மரம் விசாலமாக இருக்கிறது

झञ्झा वृक्षम् उत्पाटयति

Cyclone uproots the tree

புயல் மரத்தை வீழ்த்துகிறது

वृक्षेण किम् प्रयोजनम्

What is the use of Tree

மரத்தால் என்ன பயன்

सः वृक्षाय जलं ददाति

He gives water to the Tree

அவன் மரத்துக்கு நீர் கொடுக்கிறான்

वृक्षात् पत्रं पतति

Leaf fall from the Tree

மரத்திலிருந்து இலை விழுகிறது

वृक्षस्य शाखा स्तूला अस्ति

The Tree's branch is large

மரத்தின் கிளை பெரியதாக இருக்கிறது

वृक्षे वानराः वसन्ति

Monkey live on the Tree

மரத்தில் குரங்குகள் வசிக்கின்றன

हे वृक्ष त्वं फलदः असि

O Tree you are giver of fruits

ஓ மரமே நீ பழங்களை கொடுக்கிறாய்

मम प्राङ्गणे वृक्षौ स्तः

Two trees are in my garden

என் முற்றத்தில் இரு மரங்கள் உள்ளன

वृक्षौ परितः लताः सन्ति

Creeper are around two trees

இரு மரங்களைச் சுற்றி கொடிகள் உள்ளன

वृक्षाभ्याम् सह मम स्नेहः अस्ति

I have love with two trees

இரு மரங்களோடு என் அன்பு உள்ளது

अहं वृक्षाभ्यां फलानि प्राप्नोमि

I get fruits from two trees

நான் இருமரங்களிலிருந்து பழங்களை அடைகிறேன்

वृक्षयोः शाखाः स्थूलाः सन्ति

The branches of two trees are strong

இரு மரங்களின் கிளைகள் பெரியதாக உள்ளன

वृक्षयोः अनेके खगाः वसन्ति

Many birds live on two trees

இரு மரங்களில் பறவைகள் வசிக்கின்றன

हे वृक्षौ युवाम् मम प्रियौ स्तः

O two trees You two are my love

ஏ இரு மரங்களே நீங்கள் என் அன்பர்களாக உள்ளீர்கள்

आरामे आम्नाणां वृक्षाः सन्ति

Mango trees are in the Garden

தோட்டத்தில் மாமரங்கள் உள்ளன

कर्मकराः वृक्षान् पालयन्ति

The servants protect many trees

வேலைக்காரர்கள் மரங்களை காக்கின்றனர்

कृषकाणां वृक्षैः महान् लाभाः भवति

There is lot of use to the farmers by the trees

உழவர்களுக்கு மரங்களால் நிறைய லாபம் உண்டு

शिशिरः वृक्षेभ्यः न शोभनः अस्ति

The autumn seasons is not good for trees

Lessons – 8

एकः बालकः तत्र खेलति

A boy is playing there

ஒரு பையன் அங்கே விளையாடுகிறான்

सः रामः अस्ति

He is Ram

அவன் இராமன்

तम् भवान् पश्यतु

You should see him

அவனை நீங்கள் பாருங்கள்

तेन सह मम मैत्री

I have friendship with him

அவனோடு என் நட்பு இருக்கிறது

तस्मै भवान् इदं पत्रम ददातु

You should give this letter to him

அவனுக்கு நீங்கள் இந்தக் கடிதத்தை கொடுங்கள்

तस्मात् अधिकः सुन्दरः अत्र कः अस्ति

Who is more beautiful here than him

அவனிலிருந்து சிறந்த அழகன் இங்கே எவன் இருக்கிறான்

तस्य मुखे एका आभा अस्ति

There is a brightness in his face

அவனுடைய முகத்தில் ஒரு ஒளி இருக்கிறது

तस्मिन् सर्वेषाम् प्रीतिः अस्ति

All have affection towards him

அவனில் எல்லோருடைய அன்பும் இருக்கிறது

रामः श्यामा च विद्यालयं गच्छतः

Ram and Shyam go to school

ராமனும் ச்யாமாவும் பள்ளி செல்கின்றனர்

तौ पञ्चमकक्षायाम् पठतः

They read in 5th standard

அவரிருவரும் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றனர்

अहं तौ संस्कृतम् पाठयामि

I teach them sanskrit

நான் அவரிருவரை ஸம்ஸ்கிருதம் கற்பிக்கிறேன்

ताभ्यां पठले महान् श्रमः कृतः

Hard labour is done in reading by them

கடின உழைப்பாளி கூட அவர்களுடன் பயில்கிறார்கள்

विद्यालये भृत्यः ताभ्यां भोजनं आनयति

A Servant bring food for them in School

பள்ளியில் வேலைகாரன் அவரிருவருக்கு வருகிறான் உணவு கொண்டு

विद्यालये ताभ्याम् अन्यः संस्कृतं न पति

No one reads sanskrit other than

அவரிருவரிலிருந்து வேறு எவரும் ஸம்ஸ்கிருதம் படிக்கவில்லை

तयोः मातृभाषा हिन्दी अस्ति तयोः

Their mother tongue is Hindi

அவரிருவருடைய தாய்மொழி ஹிந்தி

रामः अधिकः तीव्रः अस्ति

Ram is more intelligent among them

அவரிருவரில் ராமன் மிகுந்த புத்திசாலி

तत्र बहवः जनाः सन्ति

There are many people there

அங்கே நிறைய மக்கள் இருக்கிறார்களாம்

ते वसयानाय प्रतीक्षन्ते

They are waiting for the bus

அவர்கள் பேருந்திற்காக காத்திருக்கிறார்கள்

ते कार्यालयं गमिष्यन्ति

They will go to the office

அவர்கள் காரியாலயம் செல்வார்கள்

तान् पश्य

See them

அவர்களை பார்

तैः पत्रिकाः पठ्यन्ते

Journals are read by them

அவர்களால் பத்திரிக்கை படிக்கப்படுகின்றன

मयि आलस्यं न भवतु

There should not be laziness in me

என்னில் சோம்பல் இருக்கக்கூடாது

गृहे पठितुम् तेभ्यः कालः नास्ति

There is no time to read for them

வீட்டில் படிப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை

तेभ्यः अधिकः व्यस्तः अपरः न भवति

No one is more busy than them

அவர்களிலிருந்து மிகுந்த வேலையுள்ளவர்கள் வேறு யாரும் இல்லை

तेषां मध्याह्नभोजनं तैः सह एव भवति ।

Their lunch is with them

அவர்களுடைய மதிய உணவு அவர்களுடன் தான் இருக்கும்

तेषु बहवः लिपिकाः भवन्ति

There are many clerks among them

அவர்களில் நிறைய கணக்கர்கள் இருக்கிறார்கள்

Lesson – 9

अहं शोभनः छात्रः अस्मि

I am a good student

நான் ஒரு நல்ல மாணவன்

अध्यापकः मां प्रशंसति

Teacher praise me

ஆசிரியர் என்னைப் புகழ்கிறார்

मया सह सर्वे मित्रतां कुर्वन्ति

All make friendship with me

என்னோடு எல்லோரும் நட்புகொள்கிறீர்கள்

मह्यम् पठनं रोचते

Reading is liked by me

எனக்கு படிப்பு பிடிக்கும்

मत् अधिकः श्रमो अन्य छात्रः नास्ति

There is no one more labourous student than me

என்னிலிருந்து மிகுந்த முயற்சியுடையவர் வேறு யாரும் இல்லை

मम पिता व्यवसायी अस्ति

My father is a businessman

என்னுடைய தந்தை தொழிலாளி

अहं मोहनः अस्मि

I am Mohan

நான் மோகன்

इयं नीला अस्ति

She is Neela

அவள் நீலா

आवाम् समयेन विध्यालयं गच्छावः

We go to School in time

நாமிருவரும் நேரத்தோடு பள்ளிக்கு செல்கிறோம்

विलम्बागमनं आवाम् भीष्यति

Late coming makes us to get fear

தாமதமான வருகை எங்களிருவரை பயமுறுத்துகிறது

गृहकार्यं आवाभ्यां सहैव क्रियते

Homework is done together by us

வீட்டு வேலை எங்களிருவரால் செய்யப்படுகிறது

नीलायाः माता आवाभ्यां दुधं ददाति

Neelas mother provides milk for us

நீலாவின் தாய் எங்கள் இருவருக்கும் பால் கொடுக்கிறாள்

आवाभ्यां अधिकाम् सुमदरं गृहकार्यं अन्यस्य न भवति

No one does better homeworks than us

எங்கள் இருவருடையதை விட சிறந்த வீட்டுப்பாடம் யாருடையதும் இல்லை

आवयोः चिन्तनम् समानं भवति

Our thinking is same

எங்கள் இருவரின் சிந்தனையும் சமமானது

आवयोः गुणाः दोषाः समानाः सन्ति

Goods and bads are equally in us

எங்கள் இருவரின் குணங்களும் குற்றங்களும் சமமானவை

वयं भारतदेशे वसामः

We live in India

நாம் பாரததேசத்தில் வசிக்கிறோம்

अन्ये अस्मान् भारतीयाः इति कथयन्ति

Others call us as Indians

பிறர் நம்மை பாரதீயர்கள் என்று அழைக்கிறார்கள்

अस्माभिः अन्यस्य अपकारः न क्रियते

No one is hurt by us

நம்மால் பிறர்க்கு தீமை செய்யப்படுவதில்லை

अस्मभ्यम् देशः सर्वोपरि अस्ति

The country is above all for us

நம்முடைய நாடு எல்லாவற்றுக்கும் மேலானது

अस्मत् अधिकां देशचिन्तां न कोऽपि करोति

No one thinks more about country

நம்மை விட நாட்டைப் பற்றிய மேலான எண்ணம் யாரும் கொள்வதில்லை

अस्माकं देशः महान् अस्ति

Our Country is great

நம் நாடு சிறந்தது

अस्मासु देशप्रेम अधिकं भवति

The love for country is more in us

நம்மில் நாட்டுப்பற்று அதிகம் உள்ளது

## Lesson - 10

त्वं कः?

Who are you

நீ யார்

अहं त्वाम् न जानामि

I dont Know you

நான் உன்னை அறிவேன்

त्वया किमर्थम् आगतम्

Why did you come

நீ எதற்கு வந்தாய்

तुभ्यम् किम् अपेक्षितम्

What do you want

உனக்கு என்ன வேண்டும்

त्वत् सर्वे बिभ्यति

All are afraid of you

உன்னிடம் எல்லோரும் பயப்படுகின்றனர்

तव नाम किम्

what is your name

உன் பெயர் என்ன

त्वयि कः विशेषः अस्ति

What is special in you

உன்னிடம் என்ன சிறப்பு உள்ளது

युवाम् कुत्र अगच्छताम्

Where did you go

நீங்களிருவர் எங்கு சென்றீர்கள்

माता युवाम् अन्वीषत्

Mother was Searching for you

அம்மா உங்களிருவரை தேடினாள்

युवाभ्याम् किमर्थ परस्परम् कलाहः क्रियते

Why do you quarell with each other

உங்களிருவரால் எதற்கு சண்டைபோடப்படுகிறது

माता युवाभ्याम् मिष्टान्नं दास्यति

Mother will give you sweet

அம்மா உங்களிருவருக்கும் இனிப்பு தருவாள்

युवाभ्याम् अधिकः प्रियः मम कः अस्ति

Who is more lovable for me than you both

உங்களிருவரைவிட பிரியமானவரிகள் யாரிருக்கிறார்கள்

अहं युवयोः कथाम् अनन्तरं श्रोष्यामि

I will hear your story later

நான் உங்களிருவரின் கதையை பிறகு கேட்கிறேன்

युवयोः कः ज्येष्ठः?

Who is elder in you

உங்களில் யார் பெரியவர்

युवयोः किमर्थं कोलाहलं कुरुथ

Why are you all making noise

நீங்கள் எதற்கு சத்தம் செய்கிறீர்கள்

अद्य अहं युष्मान् क्रुद्धान् पश्यामि

Today I see you all angry

இன்று உங்களை கோபக்காரனாக பார்த்தேன்

युष्माभिः मम कथा न श्रूयते

My talk is not heard by you all

உங்களால் என் கதை கேட்கப்படவில்லை

युष्मभ्यम् कथा रोचते किम्

Do I all like the story you

உங்களுக்கு கதை பிடித்திருக்கிறதா என்ன

युष्मत् सवे अध्यापकाः क्रस्ताः भवन्ति

All the teachers are afraid of you

உங்களிடமிருந்து எல்லா ஆசிரியர்களும் பயப்பட்டவர்களாக இருக்கின்றனர்

युष्माकं कोलाहलः शान्तः भविष्यति च वा?

Will your quarrell end or not

உங்களுடைய சண்டை அமைதியாகுமா இல்லையா

युष्मासु कः नेता अस्ति

Who is leader among you

உங்களில் தலைவர் யார்

सातव भगिनि अस्ति

She is your sister

அவள் உன் சகோதரி

ताम् पृच्छ

Ask her

அவளைக் கேள்

तया किं क्रियते

What is done by her

அவளால் என்ன செய்யப்படுகிறது

तस्यै किम् रोचते

What does she like

அவளுக்கு என்ன பிடிக்கும்

तस्याः दूरात् न तिष्ठ

Dont be far away from her

அவளிடமிருந்து தொலைவில் நிற்காதே

तस्याः वाणी मधुरा अस्ति

Her voice is sweet

அவளுடைய குரல் இனிமையாக உள்ளது

तस्यां सर्वे सगुणाः सन्ति

All the good qualities are in her

அவரில் எல்லா நல்ல குணங்களும் உள்ளன

ते कुतः आगच्छतः

Where are they coming from

அவரிருவர் எங்கிருந்து வருகிறார்கள்

पृच्छ ते

Ask them

அவரிருவரைக் கேள்

ताभ्याम् सह कः आसीत्

Who was with them

सः ताभ्याम् किम् अददात्

அவரிருவரோடு யாரிருக்கிறார்கள்

What did he give them

அவன் அவரிருவருக்கு என்ன கொடுத்தான்

ताभ्यां दूरम् सः किमर्थं अगच्छत्

Why did he go away from him

அவன் அவரிருவரிடமிருந்து ஏன் தூரமாக சென்றான்

तयोः मनसि किम् अस्ति

What is in their mind

அவரிருவரின் மனதில் என்ன உள்ளது

तयोः शीला कतरा

Who is sheela among them

அவரிருவரில் யார் ஷீலா

ताः महाविद्यालयस्य छात्राः सन्ति

They are college students

அவர்கள் கல்லூரி மாணவிகள்

कः ताः प्रक्ष्यति

Who will ask them

அவர்களை எவன் கேட்கிறான்

ताभिः सर्वे उपहस्यन्ते

All are laughed at by them

அவரிருவர்களால் எல்லோரும் கேலி செய்யப்படுகின்றனர்

ताभ्यः वार्तालापः रोचते

They like talks

அவர்களுக்கு அரட்டை பிடிக்கும்

ताभ्याः अध्यापकाः अपि भीताः सन्ति

Teachers are also afraid of them

அவர்களிடமிருந்து ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் கூட பயப்படுகிறார்கள்

तासां विरोधे गमिष्यति

Who will go against them

அவர்களுக்கு எதிராக யார் செல்வார்கள்

तासु पोता शान्ता अस्ति

The first one among them is calm

அவர்களில் பெருத்தவள் சாந்தர்

## LESSON-11

कः सः	Who is he யார் அவன்
सः किम् पठति	What is he reading அவன் என்ன படிக்கிறான்
सः केन वाहनेन कलाशालां गच्छति	By which vehicle does he go to the school அவன் என்ன வாகனத்தால் பள்ளிக்கு செல்கிறான்
सः कस्मै पत्रं ददाति	To whom does he give the letter அவன் யாருக்கு கடிததை கொடுக்கிறான்
सः कस्मात् स्थानम् आगच्छति	From where does he come அவன் எங்கிருந்து வருகிறான்
सः कस्मिन् प्रकोष्ठे वसति	In Which room does he live அவன் எந்த அறையில் வசிக்கிறான்
तौ कौ भक्तः	who are they அவர்களிருவரும் யாவர்
अहम् कौ आनयेयम्	Whom should I bring நான் எவரிருவரை கூட்டிவரவேண்டும்
काभ्याम् संस्कृतम् न पठ्यते	By whom is sanskrit not read எவரிருவரால் ஸம்ஸ்கிருதம் படிக்கப்படவில்லை
काभ्याम् संयोजकः अद्य पुरस्कारम् दास्यते	For whom will the organiser give prize எவரிருவருக்கு அமைப்பாளர் பரிசுகளைத் தருவார்
भवान् काभ्यां लताभ्याम् पुष्पाणि अत्रोटयत्	From which two creepers did you pluck the flower நீங்கள் எந்த இரு கொடிகளிலிருந்து பூக்களைப் பறித்தீர்கள்
कयोः मैत्री हदा अस्ति	Whose friendship is strong எவரிருவருடைய நட்பு பலமானது
प्रयोगे कयोः नद्योः मेलनं भवति	Meeting of which two rivers take place பிரயாகையில் எந்த இரு நதிகளின் சங்கமம் இருக்கிறது
कयोः विद्यालययोः संस्कृतम् पाठ्यते	In Which two schools in sanskrit taught எந்த இரு பள்ளிகளில் ஸம்ஸ்கிருதம்
ते के भवन्ति	Who are they அவர்கள் எவர்கள்
अहं कान् प्रक्ष्यामः	Whom will I ask நான் எவர்களைக் கேட்பேன்

कैः सह त्वं विद्यालयम् गच्छति

With whom do you go to school

நீ எவர்களுோடு பள்ளி செல்வாய்

केभ्यः हिन्दि मातृभाषा अस्ति

For whom is Hindi a mother tanguage

எவர்களுக்குஹிந்தி தாய்மொழியாக உள்ளது

केभ्यः देशेभ्यः सहायता आगच्छति

From which countries are the help coming from

எந்த தேசத்திலிருந்து உதவி வருகிறது

केषाम् गृहं मद्रपुर्याम् अस्ति

Whose house is in Madras

எவர்களுடைய வீடு சென்னையில் உள்ளது

केषु विद्यालयेषु संस्कृतम् पाठ्यते

In Which school is sanskrit taught

எந்தபள்ளியில்ஸம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது

## LESSON-12

सा का अस्ति

Who is She

யார் அவள்

त्वं कां पश्यति

Whom do you see

நீ யாரைப் பார்கிறாய்

इदं कया लिखितम् अस्ति

By whom it is written

இது யாரால் எழுதப்பட்டது

इदं पुष्पं कस्यै त्वं दास्यसि

For whom will you give this flowers

நீ யாருக்கு இந்தப்பூவை கொடுப்பாய்

धीवरः कस्याः नद्याः मत्स्यान् आहरति

From which river fishermen bring out the Fish

மீனவன் எந்த நதியிலிருந்து மீனைக் கொண்டு வருகிறான்

कस्याः पुस्तकम् इदम्

Whose book is there

இது யாருடைய புத்தகம்

कस्याम् नद्यां तव अङ्गुलीयकम् अपतत्

In which river does your ring fall down

எந்த நதியில் உன் ஓமாதிரம் விழுந்தது

(दशलकारेषु रूपाणि)

१	भू धातुः	लट् लकारः		
		एकवचनम्	द्वि वचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भवति	भवतः	भवन्ति
	मध्यम पुरुषः	भवसि	भवथः	भवथ
	उत्तम पुरुषः	भवामि	भावः	भवामः
२	भू धातुः	लिट् लकारः		
		एकवचनम्	द्वि वचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	बभूव	बभूवतुः	बभूवुः
	मध्यम पुरुषः	बभूविथ	बभूवथुः	बभूव
	उत्तम पुरुषः	बभूव	बभूविव	बभूविम
३	भू धातुः	लुट् लकारः		
		एकवचनम्	द्वि वचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भविता	भवितारौ	भवितारः
	मध्यम पुरुषः	भवितासि	भवितास्थः	भवितास्थ

	उत्तम पुरुषः	भवितास्मि	भवितास्वः	भवितास्मः
४	भू धातुः	लृट् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भविष्यति	भविष्यतः	भविष्यन्ति
	मध्यम पुरुषः	भविष्यसि	भविष्यथः	भविष्यथ
	उत्तम पुरुषः	भविष्यामि	भविष्यावः	भविष्यामः
५	भू धातुः	लोट् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भवतु, भवतात्	भवतां	भवन्तु
	मध्यम पुरुषः	भव, भवतात्	भवतं	भवत
	उत्तम पुरुषः	भवानि	भवाव	भवाम
६	भू धातुः	लङ् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	अभवत्	अभवतां	अभवन्
	मध्यम पुरुषः	अभवः	अभवतं	अभवत
	उत्तम पुरुषः	अभवम्	अभवाव	अभवाम
७	भू धातुः	विधिलिङ् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भवेत्	भवेतां	भवेयुः
	मध्यम पुरुषः	भवेः	भवेतं	भवेत
	उत्तम पुरुषः	भवेयं	भवेव	भवेम
८	भू धातुः	आशीर्लिङ् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	भूयात्	भूयास्तां	भूयासुः
	मध्यम पुरुषः	भूयाः	भूयास्तं	भूयास्त
	उत्तम पुरुषः	भूयासं	भूयास्व	भूयास्म
९	भू धातुः	लुङ् लकारः		
		एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
	प्रथम पुरुषः	अभूत्	अभूतां	अभूवन्
	मध्यम पुरुषः	अभूः	अभूतं	अभूत
	उत्तम पुरुषः	अभूवं	अभूव	अभूम
१०	भू धातुः	लुङ् लकारः		

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	अभविष्यत्	अभविष्यतां	अभविष्यन्
मध्यम पुरुषः	अभविष्यतं	अभविष्यः	अभविष्यत
उत्तम पुरुषः	अभविष्यं	अभविष्याव	अभविष्याम

१

पठ् धातुः लट् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठति	पठतः	पठन्ति
मध्यम पुरुषः	पठसि	पठथः	पठच्च
उत्तम पुरुषः	पठामि	पठावः	पठामः

२

पठ् धातुः लिट् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पपाठ	पेठतुः	पेटुः
मध्यम पुरुषः	पेठिय	पेठथुः	पेठ
उत्तम पुरुषः	पपाठ, पपठ	पेठिव	पेठिम

३

पठ् धातुः लृट् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठितां	पठितारौ	पठितारः
मध्यम पुरुषः	पठितसि	पठितास्थः	पठितास्थः
उत्तमपुरुषः	पठितास्मि	पठितास्वः	पठितास्मः

४

पठ् धातुः लृट् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठिष्यति	पठिष्यतः	पठिष्यन्ति
मध्यम पुरुषः	पठिष्यसि	पठिष्यथः	पठिष्यथ
उत्तम पुरुषः	पठिष्यामि	पठिष्यावः	पठिष्यामः

५

पठ् धातुः लोट् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठतु, पठतात्	पठतां	पठन्तु
मध्यम पुरुषः	पठ, पठतात्	पठतं	पठत
उत्तम पुरुषः	पठानि	पठाव	पठाम

६

पठ् धातुः लङ् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	अपठत्	अपठतां	अपठन्

मध्यम पुरुषः	अपठः	अपठतं	अपठत
उत्तम पुरुषः	अपठम्	अपठाव	अपठाम

७ पठ् धातुः विधिलिङ् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठेत्	पठेतां	पठेयुः
मध्यम पुरुषः	पठेः	पठेतं	पठेत
उत्तम पुरुषः	पठेयं	पठेव	पठेम

८ पठ् धातुः आशीर्लिङ् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	पठ्यात्	पठ्यास्तां	पठ्यासुः
मध्यम पुरुषः	पठ्याः	पठ्यास्तं	पठ्यास्त
उत्तम पुरुषः	पठ्यासं	पठ्यास्व	पठ्यास्म

९ पठ् धातुः लुङ् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	अपठीत्	अपठिष्टां	अपठिषुः
मध्यम पुरुषः	अपठीः	अपठिष्टं	अपठिष्ट
उत्तम पुरुषः	अपठिषं	अपठिष्व	अपठिष्म

पठ् धातुः लृङ् लकारः

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	अपठिष्यत्	अपठिष्यताम्	अपठिष्यन्
मध्यम पुरुषः	अपठिष्यः	अपठिष्यतम्	अपठिष्यत
उत्तम पुरुषः	अपठिष्यम्	अपठिष्याव	अपठिष्याम

गम् धातुः (दशलकारेषु रूपाणि)

१ गम् धातुः लट् (वर्तमान कालः)

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	गच्छति	गच्छतः	गच्छन्ति
मध्यम पुरुषः	गच्छसि	गच्छथः	गच्छच
उत्तम पुरुषः	गच्छामि	गच्छावः	गच्छामः

२ गम् धातुः लिट् (परोक्ष अनद्यतन भूत काल)

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	जगाम	जग्मतुः	जग्मुः
मध्यम पुरुषः	जगमिथ, जगन्थ	जग्मथुः	जग्म
उत्तम पुरुषः	जगाम जगाम	जग्मिव	जग्मिम

३

गम् चालू लुट् (अनध्यतन भविष्यत्कालः)

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	गन्ता	गन्तारौ	गन्तारः
मध्यम पुरुषः	गन्तासि	गन्तास्थः	गन्तास्थ
उत्तम पुरुषः	गन्तास्मि	गन्तास्वः	गन्तास्मः

४

गम् धातुः लृट् (सामान्य भविष्यत् काल)

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	गमिष्यति	गमिष्यतः	गमिष्यन्ति
मध्यम पुरुषः	गमिष्यसि	गमिष्यथः	गमिष्यथ
उत्तम पुरुषः	गमिष्यामि	गमिष्यावः	गमिष्यामः

५

गम् धातुः लोट् (आज्ञा तथा आशीर्वाद आदि)

	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथम पुरुषः	गच्छतु (गच्छतात्)	गच्छताम्	गच्छन्तु
मध्यम पुरुषः	गच्छ (गच्छतात्)	गच्छतम्	गच्छत
उत्तम पुरुषः	गच्छानि	गच्छाव	गच्छाम

अकारान्तः पुल्लिङ्गः देव शब्दः

देव शब्दः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	देवः	देवौ	देवाः
द्वितीयाविभक्तिः	देवं	देवौ	देवान्
तृतीयाविभक्तिः	देवेन	देवाभ्यां	देवैः
चतुर्थीविभक्तिः	देवाय	देवाभ्यां	देवेभ्यः
पञ्चमीविभक्तिः	देवात्	देवाभ्यां	देवेभ्यः
षष्ठीविभक्तिः	देवस्य	देवयोः	देवानां
सप्तमीविभक्तिः	देवे	देवयोः	देवेषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे देव	हे देवौ	हे देवाः

इकारान्तः पुल्लिङ्गः मुनि शब्दः

मुनि शब्दः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	मुनिः	मुनी	मुनयः
द्वितीयाविभक्तिः	मुनिं	मुनी	मुनीन्
तृतीयाविभक्तिः	मुनिना	मुनिभ्यां	मुनिभिः
चतुर्थीविभक्तिः	मुनये	मुनिभ्यां	मुनिभ्यः
पञ्चमीविभक्तिः	मुनेः	मुनिभ्यां	मुनिभ्यः
षष्ठीविभक्तिः	मुनेः	मुन्योः	मुनीनां
सप्तमीविभक्तिः	मुनौ	मुन्योः	मुनिषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे मुने	हे मुनी	हे मुनयः

उकारान्तः पुल्लिङ्गः गुरु शब्दः

गुरु शब्दः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	गुरुः	गुरू	गुरवः
द्वितीयाविभक्तिः	गुरुं	गुरू	गुरून्
तृतीयाविभक्तिः	गुरुणा	गुरुभ्यां	गुरुभिः
चतुर्थीविभक्तिः	गुरवे	गुरुभ्यां	गुरुभ्यः
पञ्चमीविभक्तिः	गुरोः	गुरुभ्यां	गुरुभ्यः
षष्ठीविभक्तिः	गुरोः	गुर्वोः	गुरूणां
सप्तमीविभक्तिः	गुरौ	गुर्वोः	गुरुषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे गुरो	हे गुरू	हे गुरवः

ऋकारान्तः पुल्लिङ्गः पितृ शब्दः

पितृ शब्दः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	पिता	पितरौ	पितरः
द्वितीयाविभक्तिः	पितरं	पितरौ	पितृन्
तृतीयाविभक्तिः	पित्रा	पितृभ्यां	पितृभिः
चतुर्थीविभक्तिः	पित्रे	पितृभ्यां	पितृभ्यः
पञ्चमीविभक्तिः	पितुः	पितृभ्यां	पितृभ्यः
षष्ठीविभक्तिः	पितुः	पित्रोः	पितृणां
सप्तमीविभक्तिः	पितरि	पित्रोः	पितृषु

सम्बोधनप्रथमविभक्तिः	हे पितः	हे पितरौ	हे पितरः
----------------------	---------	----------	----------

ओकारान्तः पुल्लिङ्गः गो शब्दः

गो	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	गौः	गावौ	गावः
द्वितीयाविभक्तिः	गां	गावौ	गाः
तृतीयाविभक्तिः	गवा	गोभ्यां	गोभिः
चतुर्थीविभक्तिः	गवे	गोभ्यां	गोभ्यः
पञ्चमीविभक्तिः	गोः	गोभ्यां	गोभ्यः
षष्ठीविभक्तिः	गोः	गवोः	गवां
सप्तमीविभक्तिः	गवि	गवोः	गोषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे गौः	हे गावौ	हे गावः

आकारान्तः स्त्रीलिङ्गः छात्रा शब्दः

छात्रा	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	छात्रा	छात्रे	छात्राः
द्वितीयाविभक्तिः	छात्रां	छात्रे	छात्राः
तृतीयाविभक्तिः	छात्रया	छात्राभ्यां	छात्राभिः
चतुर्थीविभक्तिः	छात्रायै	छात्राभ्यां	छात्राभ्यः
पञ्चमीविभक्तिः	छात्रायाः	छात्राभ्यां	छात्राभ्यः
षष्ठीविभक्तिः	छात्रायाः	छात्रयोः	छात्राणां

सप्तमीविभक्तिः	छात्रायां	छात्रयोः	छात्रासु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे छात्रे	हे छात्रे	हे छात्राः

**इकारान्तः स्त्रीलिङ्गः मति शब्दः**

मतिः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	मतिः	मती	मतयः
द्वितीयाविभक्तिः	मतिं	मती	मतीः
तृतीयाविभक्तिः	मत्या	मतिभ्यां	मतिभिः
चतुर्थीविभक्तिः	मत्यै/मतये	मतिभ्यां	मतिभ्यः
पञ्चमीविभक्तिः	मत्याः/मतेः	मतिभ्यां	मतिभ्यः
षष्ठीविभक्तिः	मत्याः/मतेः	मत्योः	मतीनां
सप्तमीविभक्तिः	मत्यां/मतौ	मत्योः	मतिषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे मते	हे मती	हे मतयः

**ईकारान्तः स्त्रीलिङ्गः गौरी शब्दः**

गौरी	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	गौरी	गौर्यौ	गौर्यः
द्वितीयाविभक्तिः	गौरीं	गौर्यौ	गौरीः
तृतीयाविभक्तिः	गौर्या	गौरीभ्यां	गौरीभिः
चतुर्थीविभक्तिः	गौर्यै	गौरीभ्यां	गौरीभ्यः
पञ्चमीविभक्तिः	गौर्याः	गौरीभ्यां	गौरीभ्यः

षष्ठीविभक्तिः	गौर्याः	गौर्योः	गौरीणां
सप्तमीविभक्तिः	गौर्या	गौर्योः	गौरीषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे गौरि	हे गौर्यो	हे गौर्यः

उकारान्तः स्त्रीलिङ्गः धेनु शब्दः

धेनुः	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	धेनुः	धेनू	धेनवः
द्वितीयाविभक्तिः	धेनुं	धेनू	धेनूः
तृतीयाविभक्तिः	धेन्वा	धेनुभ्यां	धेनुभिः
चतुर्थीविभक्तिः	धेन्वै/धेनवे	धेनुभ्यां	धेनुभ्यः
पञ्चमीविभक्तिः	धेन्वाः/धेनोः	धेनुभ्यां	धेनुभ्यः
षष्ठीविभक्तिः	धेन्वाः/धेनोः	धेन्वोः	धेनूनां
सप्तमीविभक्तिः	धेन्वां/धेनौ	धेन्वोः	धेनुषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे धेनो	हे धेनू	हे धेनवः

ऋकारान्तः स्त्रीलिङ्गः मातृ शब्दः

मातृ	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	माता	मातरौ	मातरः
द्वितीयाविभक्तिः	मातरं	मातरौ	मातृः
तृतीयाविभक्तिः	मात्रा	मातृभ्यां	मातृभिः
चतुर्थीविभक्तिः	मात्रे	मातृभ्यां	मातृभ्यः

पञ्चमीविभक्तिः	मातुः	मातृभ्यां	मातृभ्यः
षष्ठीविभक्तिः	मातुः	मात्रोः	मातृणां
सप्तमीविभक्तिः	मातरि	मात्रोः	मातृषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे मातः	हे मातरौ	हे मातरः

**अकारान्तः नपुंसकलिङ्गः वन शब्दः**

वनम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	वनम्	वने	वनानि
द्वितीयाविभक्तिः	वनम्	वने	वनानि
तृतीयाविभक्तिः	वनेन	वनाभ्यां	वनैः
चतुर्थीविभक्तिः	वनाय	वनाभ्यां	वनेभ्यः
पञ्चमीविभक्तिः	वनात्	वनाभ्यां	वनेभ्यः
षष्ठीविभक्तिः	वनस्य	वनयोः	वनानां
सप्तमीविभक्तिः	वने	वनयोः	वनेषु
सम्बोधनप्रथमाविभक्तिः	हे वनं	हे वने	हे वनानि

**दकारान्तः त्रिषुलिङ्गेषु समानरूपः अस्मद् शब्दः**

अस्मद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	अहं	आवां	वयं
द्वितीयाविभक्तिः	मां/मा	आवां/नौ	अस्मान्/नः
तृतीयाविभक्तिः	मया	आवाभ्यां	अस्माभिः

चतुर्थीविभक्तिः	मह्यं/मे	आवाभ्यां/नौ	अस्मभ्यं/नः
पञ्चमीविभक्तिः	मत्	आवाभ्यां	अस्मत्
षष्ठीविभक्तिः	मम/मे	आवयोः/नौ	अस्माकं/नः
सप्तमीविभक्तिः	मयि	आवयोः	अस्मासु

दकारान्तः त्रिषुलिङ्गेषु समानरूपः युष्मद् शब्दः

युष्मद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	त्वं	युवां	यूयम्
द्वितीयाविभक्तिः	त्वां/त्वा	युवां/वां	युष्मान्/वः
तृतीयाविभक्तिः	त्वया	युवाभ्यां	युष्माभिः
चतुर्थीविभक्तिः	तुभ्यं/ते	युवाभ्यां/वां	युष्मभ्यं/वः
पञ्चमीविभक्तिः	त्वत्	युवाभ्यां	युष्मत्
षष्ठीविभक्तिः	तव/ते	युवयोः/वां	युष्माकं/वः
सप्तमीविभक्तिः	त्वयि	युवयोः	युष्मासु

दकारान्तः पुल्लिङ्गः तद् शब्दः

तद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	सः	तौ	ते
द्वितीयाविभक्तिः	तं	तौ	तान्
तृतीयाविभक्तिः	तेन	ताभ्यां	तैः

चतुर्थीविभक्तिः	तस्मै	ताभ्यां	तेभ्यः
पञ्चमीविभक्तिः	तस्मात्	ताभ्यां	तेभ्यः
षष्ठीविभक्तिः	तस्य	तयोः	तेषां
सप्तमीविभक्तिः	तस्मिन्	तयोः	तेषु

दकारान्तः स्त्रीलिङ्गः तद् शब्दः

तद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	सा	ते	ताः
द्वितीयाविभक्तिः	तां	ते	ताः
तृतीयाविभक्तिः	तया	ताभ्यां	ताभिः
चतुर्थीविभक्तिः	तस्यै	ताभ्यां	ताभ्यः
पञ्चमीविभक्तिः	तस्याः	ताभ्यां	ताभ्यः
षष्ठीविभक्तिः	तस्याः	तयोः	तासां
सप्तमीविभक्तिः	तस्यां	तयोः	तासु

दकारान्तः नपुंसकलिङ्गः तद् शब्दः

तद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	तत्	ते	तानि
द्वितीयाविभक्तिः	तत्	ते	तानि

तृतीयाविभक्तिः	तेन	ताभ्यां	तैः
चतुर्थीविभक्तिः	तस्मै	ताभ्यां	तेभ्यः
पञ्चमीविभक्तिः	तस्मात्	ताभ्यां	तेभ्यः
षष्ठीविभक्तिः	तस्य	तयोः	तेषां
सप्तमीविभक्तिः	तस्मिन्	तयोः	तेषु

**दकारान्तः पुल्लिङ्गः एतद् शब्दः**

एतद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	एषः	एतौ	एते
द्वितीयाविभक्तिः	एतं	एतौ	एतान्
तृतीयाविभक्तिः	एतेन	एताभ्यां	एतैः
चतुर्थीविभक्तिः	एतस्मै	एताभ्यां	एतेभ्यः
पञ्चमीविभक्तिः	एतस्मात्	एताभ्यां	एतेभ्यः
षष्ठीविभक्तिः	एतस्य	एतयोः	एतेषां
सप्तमीविभक्तिः	एतस्मिन्	एतयोः	एतेषु

**दकारान्तः स्त्रीलिङ्गः एतद् शब्दः**

एतद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	एषा	एते	एताः

द्वितीयाविभक्तिः	एतां	एते	एताः
तृतीयाविभक्तिः	एतया	एताभ्यां	एताभिः
चतुर्थीविभक्तिः	एतस्यै	एताभ्यां	एताभ्यः
पञ्चमीविभक्तिः	एतस्याः	एताभ्यां	एताभ्यः
षष्ठीविभक्तिः	एतस्याः	एतयोः	एतासां
सप्तमीविभक्तिः	एतस्यां	एतयोः	एतासु

दकारान्तः नपुंसकलिङ्गः एतद् शब्दः

एतद्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	एतत्	एते	एतानि
द्वितीयाविभक्तिः	एतत्	एते	एतानि
तृतीयाविभक्तिः	एतेन	एताभ्यां	एतैः
चतुर्थीविभक्तिः	एतस्मै	एताभ्यां	एतेभ्यः
पञ्चमीविभक्तिः	एतस्मात्	एताभ्यां	एतेभ्यः
षष्ठीविभक्तिः	एतस्य	एतयोः	एतेषां
सप्तमीविभक्तिः	एतस्मिन्	एतयोः	एतेषु

मकारान्तः पुल्लिङ्गः इदम् शब्दः

इदम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	अयं	इमौ	इमे
द्वितीयाविभक्तिः	इमम्/एनम्	इमौ/एनौ	इमान्/एनान्
तृतीयाविभक्तिः	अनेन/एनेन	आभ्यां	एभिः
चतुर्थीविभक्तिः	अस्मै	आभ्यां	एभ्यः
पञ्चमीविभक्तिः	अस्मात्	आभ्यां	एभ्यः
षष्ठीविभक्तिः	अस्य	अनयोः/एनयोः	एषां
सप्तमीविभक्तिः	अस्मिन्	अनयोः/एनयोः	एषु

मकारान्तः स्त्रीलिङ्गः इदम् शब्दः

इदम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	इयम्	इमे	इमाः
द्वितीयाविभक्तिः	इमाम्/एनाम्	इमे/एने	इमाः/एनाः
तृतीयाविभक्तिः	अनया/एनया	आभ्यां	आभिः
चतुर्थीविभक्तिः	अस्यै	आभ्यां	आभ्यः
पञ्चमीविभक्तिः	अस्याः	आभ्यां	आभ्यः
षष्ठीविभक्तिः	अस्याः	अनयोः	आसाम्
सप्तमीविभक्तिः	अस्याम्	अनयोः	आसु

मकारान्तः नपुंसकलिङ्गः इदम् शब्दः

इदम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	इदम्	इमे	इमानि
द्वितीयाविभक्तिः	इदम्/एनत्	इमे/एने	इमानि/एनानि
तृतीयाविभक्तिः	अनेन/एनेन	आभ्यां	एभिः
चतुर्थीविभक्तिः	अस्मै	आभ्यां	एभ्यः
पञ्चमीविभक्तिः	अस्मात्	आभ्यां	एभ्यः
षष्ठीविभक्तिः	अस्य	अनयोः/एनयोः	एषां
सप्तमीविभक्तिः	अस्मिन्	अनयोः/एनयोः	एषु

मकारान्तः पुल्लिङ्गः किम् शब्दः

किम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	कः	कौ	के
द्वितीयाविभक्तिः	कं	कौ	कान्
तृतीयाविभक्तिः	केन	काभ्यां	कैः
चतुर्थीविभक्तिः	कस्मै	काभ्यां	केभ्यः
पञ्चमीविभक्तिः	कस्मात्	काभ्यां	केभ्यः
षष्ठीविभक्तिः	कस्य	कयोः	केषां
सप्तमीविभक्तिः	कस्मिन्	कयोः	केषु

मकारान्तः स्त्रीलिङ्गः किम् शब्दः

किम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	का	के	काः
द्वितीयाविभक्तिः	कां	के	काः
तृतीयाविभक्तिः	कया	काभ्यां	काभिः
चतुर्थीविभक्तिः	कस्यै	काभ्यां	काभ्यः
पञ्चमीविभक्तिः	कस्याः	काभ्यां	काभ्यः
षष्ठीविभक्तिः	कस्याः	कयोः	कासां
सप्तमीविभक्तिः	कस्यां	कयोः	कासु

मकारान्तः नपुंसकलिङ्गः किम् शब्दः

किम्	एकवचनम्	द्विवचनम्	बहुवचनम्
प्रथमाविभक्तिः	किं	के	कानि
द्वितीयाविभक्तिः	किं	के	कानि
तृतीयाविभक्तिः	केन	काभ्यां	कैः
चतुर्थीविभक्तिः	कस्मै	काभ्यां	केभ्यः
पञ्चमीविभक्तिः	कस्मात्	काभ्यां	केभ्यः
षष्ठीविभक्तिः	कस्य	कयोः	केषां
सप्तमीविभक्तिः	कस्मिन्	कयोः	केषु